



# ஸென்னப் ஸேந்ரூம் புன்னகை ஆயுதமும்

## ஸீக் ஈஸ்மைல்



Sheikh Ismail Memorial Publication

வெள்ளுவும் தீவிரமாய்வும் குருபகுருத்து பதிப்பகம்

Digitized by Noolaham Foundation.  
[noolaham.org](http://noolaham.org) | [aavanaham.org](http://aavanaham.org)

மூளைப் பேரூரும்

புன்னகை ஆயுதமும்

முஸ்லீன்



Sheikh Ismail Memorial Publication

செய்வு இஸ்மாயில் ஞாபகார்த்த பதிப்பகம்

---

River Bank Road  
Kawatthamunai  
Vahanery - 30424, Sri Lanka

மொளைப் போரும் புன்னைக் கூடியதமும்: முஸ்தீன் - கவிதைகள் - பக்கங்கள் 103  
அளவு : சிறவுண் பி 6 - விலை : ரூபாய் 200 - முதல் யூனிபு 2012 ஏப்ரல் 29  
பிரதிகள் 1000 - வெளியீடு : சிம் பாஸ்கேஷன் - பக்க வழவுவழைப்பு; தீபா அட்டைப்படம்;  
சுகம்யா - அச்சகம் : டி.ஐ. பிரின்டர்ஸ் - பதிப்புரிசை : சிம் பாஸ்கேஷன் - வெளியீடு  
நாள் : 2012 மே 17.

Mounapporum Punnakai Aayuthanum : Musdeen - Poems - Pages : 103  
Size : Crown B 6 - Prize : 200 Rs - First Edition 2012 April 29 - 1000 Copies  
Publishing : SIM Publication - River Bank Road, Kawatthamunai, Vahanery 30424,  
Sri Lanka - Mobile : +94 777 617 227 - www.simproduction2002.blogspot.com  
email : simproduction2002@gmail.com - Lay out : Theeba - Cover Design : Sumaiya  
- Printers : A.J. Printers - Copyright : SIM Publication - Launch : 2012 May 17  
ISBN 978-955-1447-01-4.

போராலும்,  
போர்லும்,  
மண்ணேல்  
மாவீரம் வரதைத்த  
அனைத்துயிர்கட்டும்  
இது சமர்ப்பணம்.  
- முஸ்தீன் -

1985 ஏப்ரல் 29 வாழ்க்கைப் போராளிகளால் படுத்தாலை சம்மீப்பட்ட எனது தாந்தை  
ஈஸ்தில் இல்மாயில் அவர்கள்ன் நினைவாக...

2012 ஏப்ரல் 29

## ஒரு நிமிடம் நிதானித்து

மிக நீண்ட இடைவெளிக் குப் பின் னர் சிம் - பப்ஸிகேஷனின் நான்காவது வெளியீடு வருகிறது. பொருளாதாரத்தின் இறுக்கம் சிந்தனைகளையும், ஹட்சியங்களையும் ஆறாண்டுகள் பின் னோக் கித் தூக்கியெறிந்துவிட்டது. அதனால் நடைமுறையில் செயற்பாடுகள் கேள்விக்குறியாகிவிட்டன. வெளியீட்டுப் பணிகள் இனி முடக்கப்பின்றித் தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கிள்ளோம்.

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செய்வுர் ஜெம்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகத்தின் ஒரு கிளையாக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் செய்வுர் ஜெம்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம். ஏ.எம். ஸமீபின் “அலைங்கார வேலைக்கு அற்புத வழவாங்கள்” எனும் நாலூடன் தொங்கிய பயணம். இடையே 2009 இல் தீர்மூல திரைப்படத்திற்கான ஒரு விஷேட திதழையும் 2010 இல் வடக்கு முஸ்லிம்கள் பலவுந்தமாக வெளியேற்றப்பட்ட 20 ஆவது வருட நிறைவை முன்னிட்டு ‘1990 மனிதப் பேரவைம்’ எனும் விஷேட ஆய்வு திதழையும் வெளியிட்டதோடு சரி. வேறு புத்தகங்கள் எதையும் பழிப்பிக்க முடியவில்லை. கல்கூடா முஸ்லிம்களின் வரலாறு எனும் அஷ்வெஷ்யல் ஜீனைத்தீன் அவர்களின் நூலையும் முஸ்லிமின் இரண்டாவது மரணமும் மூன்றாம் சாமத்துப் பெயும் எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட ஆக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியிலேயே முழந்தன.

தோற்கடித்த இரு பெரும் எதிரிகள் ஒன்று பொருளாதாரம் அடுத்தது வேறு வேலைகள் மீதான பலு. இடையே நமது சினிமாவுக்கான ஒரு காலாண்டு

சஞ்சிகையை வெளியிட நண்பர் மாரி மகேந்திரனுடன் முஸ்லின் இணைந்து எடுத்த நடவடிக்கைகள்: இதழாக்கப் பணிகளை மகேந்திரனும், வழவமைப்பை முறைமட்பெரோஸீம் வெளியீட்டை சிம்-ப்ஸிகேஷனும் செய்வதாக இருந்தது. 2008 ல் தொடர்ச்சி 2010ல் தான் முதலாவது இதழின் வேலைகளை முடிக்க முடிந்தது. ஆயினும் தூரதிஷ்டம் மாதிரிப் பிரதியோடு அந்த முதல் இதழ் கிட்பில் கிடக்கிறது. அதையும் அப்படியே விட்டுவிடும் எண்ணாம் இல்லை.

இலங்கையின் தமிழ் சினிமாவை மீண்டும் தூக்கி நிறுத்துவோம். என்ற உயரிய லட்சியத்துடனும் நல்ல சினிமா ரசனைக்கான ஒரு துணையாகவும் அது அமைய வேண்டும் எனும் எமது எதிர்பார்ப்புகளைச் சுமந்த அந்தப் பெறுமதியான முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சிந்தனையோடு உள்ளவர்கள் எம்முடன் கைகோர்க்க இவ்வளிப்படுத்துகை துணை செய்யக்கூடும்.

ஒரு பத்திரிகைக் கனவுடன் தொடர்ச்சிய எமது பயணம் இன்னும் அதை அடையவில்லை. இப்படியே இடையில் தொக்கி நிற்கும் கனவுகள் எப்போதுமே அப்படியிருக்கப் போவதில்லை. விரைவில் நிறைய மாற்றங்களின் அடித்தளமாக சிம் - ப்ஸிகேஷன் இருக்கும் என்ற இறைவன் மீதான அமுத்தமான நம்பிக்கையோடு..

மெளனப்போரும் புன்னைகை ஆயுதமும் எனும் கவிதைத் தொகுதியினை எமது நான்காவது வெளியீட்டாக உங்கள் முன் அளிக்கிறோம்.

இதவிப் பணிப்பரர்  
செய்வு இஸ்மாயில் நூபகார்த்த பதிப்பகம்

## ஓர் அஸ்தமனத்திற்குப் பின்னால்

பெரிதாய்ச் சொல்லி விடுவதற்கு ஒன்றுமில்லை என் மனதில் தோன்றியவைகளுக்கு ஏதோவோர் விதத்தில் எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறேன். அவை கவிதைகள் என்று நான் நினைந்துக் கொள்கின்றேன். அப்படி நினைந்துக் கொண்டமைக்காக தமிழ் இலக்கிய உலகிடம் மன்னிப்புக் கோருகின்றேன். எனது தேடவின் அறுவடைகளாய்ச் சேமிக்கப்பட்ட யதார்த்தங்களின் பின்புலத்தில் நின்றுதான் எழுதியிருக்கின்றேன். எழுத வேண்டும் என்று தோன்றியது. காலம் எழுத வைத்தது.

தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. அதுவும் யந்தம் முடிவுற்ற தருவாயில். பல மாதங்கள் சிறைச்சாலையில், அந்தக் காலப் பிரிவில் செதுக்கப்பட்டவைதான் இந்த எழுத்துக்கள். சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டேன் என்று தான் நினைக்கின்றேன். எதைப் பற்றிய அச்சமும் எனக்கில்லை.

பேணையும் ஒரு போர்க்கருவிதான். அதி உண்ணத் தயை பயன்பாட்டை அடையவும் பெரும் போரை வழிநடாத் தவும் எனக்கான ஆயுதமாக அதையே தேர்ந்தெட்டுக் கொள்கின்றேன். சாகத் துணிந்த பின்னரான எனது தெரிவு இதுவொன்றுதான். சிறைச்சாலையில் நான் அனுபவித்த வேதனைகள் சொல்லி மாளாது. அவற்றை அவ்வளவு எளிதில் எழுத்திடவும் முடியாது. எதுவாயினும் எனக்கு நிறைய எழுதுவதற்கு அவகாசம் கிடைத்தது அங்குதான். அதனால் நஷ்டமேதுமில்லை. பொலினாருக்கு நன்றிகள்.

பேசிப்பேசி காலங்கடத்தும் மனிதர்களிலிருந்து கொஞ்சமேனும் வித்தியாசமாக இருக்க முயற்சித்ததன் விளைவுகள் மிகவும் அந்தமானது. எனக்கான செயற்பாட்டுத் தளத்தை நானேன் தீர்மானிக்கின்றேன். அதுபோலத்தான் எனது எழுத்துக்களும். எல்லாக் கட்டமைப்புகளையும் கடற்று அது என்னுள்ளால் பயணிப்பவை எனது உணர்வுகளை ஊடறுத்து வெளிவருபவை. சமரசம் செய்து கொள்ள மறுப்பவை. எனது எழுத்துக்களின் தரம் பற்றி நான் கவலைப்படவில்லை. அது காலம் செய்யும் பணி. நான் அல்டிக் கொள்ளுத் தேவையில்லாத ஒன்று.

மெளனமாக நடந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் போர்களில் புன்னகை பேராயுதமாய் பயன்படுத்தப்படும் தருணங்களில் எனது தொகுதி வெளிவருகிறது. போர் எனின் இழப்பு நிச்சயம். புன்னகை ஆயுதம் அது எதையெல்லாம் சிறைக்கு மேமா தெரியவில்லை. பொருத்திருந்து காண்போம், கணிப்போம்.

இரண்டாவது மரணமும் மூன்றாம் சாமத்துப் பேயும் என்பது எனது முதலாவது கவிதைத் தொகுதி. அது இன்னும் வெளிவரல்லை. அவை 2002 கள் தொடக்கம் 2007 வரை எழுதப்பட்டவை. போர்க்காலக் கவிதைகள். இறைவன் நாடனால் அதுவும் வெளிவரும். எனது முதல் தொகுதியை வெளியிடும் பணிகள் தாமதித்துக்கொண்டே போயின. அந்தத் தாமதத்தினை இந்தத் தொகுதி சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்கிறது.

நான் எழுதிய முதல் கவிதை பிரசரமாகவில்லை. ஆனால் இரண்டாவது கவிதை 1998 இல் தினகரனில் பிரசரமானது. எம்.எச்.எம்.வெஷ்ட் முதலாவது கவிதையை தினகரன் புதுப்புனல் பகுதியில் பிரசரிக்க முடியாமைக்காக

வருத்தம் தெரிவித்தார். அன்றோடு பத்திரிகைக்கு எழுதுவதை விட்டுவிட்டேன். எப்போதும் இரண்டுக்குத்தான் மதிப்பு போல எனது வாழ்வில். பின்னர் ஒரு கவிதை 2003 ஜீனில் “எங்கள் தேசம்” பத்திரிகையில் பிரசரமானது. வாழைச்சேனை முஸ்லிம் கடைகள் விடுதலைப்புலிகளால் 2002 ஜீனில் ஏரிக்கப்பட்டதை மையப்படுத்தி ஒரு வருட நினைவாக எழுதப்பட்ட கவிதை அது. அதிலும் கடைசி வரியை நீக் கிவிட்டு பிரசரித்திருந்தார்கள். அதனால் பொல்லாத கோபம் வந்தது. பின்னர் பத்திரிகைகளுக்கு எழுதும் ஆர்வம் அறவே இல்லாததால் எழுதியவைகள் எதையும் பத்திரிகைகளுக்கு அனுப்பவுமில்லை. அவைகள் யாரையும் சென்றறடையவுமில்லை.

அணிந்துகை, ஆசியுரை, வாழ்த்துகை மதிப்புறை என்று எதற்குப்பின்னாலும் என்னால் அலையமுடியவில்லை. ஒரு தொகுதியை அவர்களிடம் கொடுத்துவிட்டு எழுதி விட்டார்களா? எப்போது கிடைக்கும்? என்று விசாரித்து விசாரித்து காத்திருந்து சலிப்படையும் அனுபவம் எனக்கும் வேண்டாம் என்பதால் தவிர்ந்து கொள்கிறேன். இன்னும் அவர்களின் உரைகள் கிடைக்கவில்லை. அவைகளை அவர்கள் தரும்போது தரட்டும். அடுத்த பதிப்பிலேனும் சேர்த்துக் கொள்வோம். சிலர் குறிப்பெழுத பயந்து போனார்கள். பின்னும் ஏன் அதற்காக காத்திருப்பானேன்.

ஆனால் நிச்சயம் இத் தொகுதி குறித்த கருத்துக்களை முழுமையாக பதிவு செய்யும் எண்ணாம் கிருக்கிறது. இறைவன் துணையில் அதுவும் ஒரு நாள் கைகூடும். அப்போது தெரியமானதும், உண்மையான பற்றுள்ளதுமான உயிர்ப்பான உணர்வுள்ளவர்களுமான

மனிதர்கள் பற்றி அறிந்து கொள்ள ஒரு சின்ன விளக்கக் குறிப்பாக இருக்கும்.

காத்திருந்து காத்திருந்து காலத்தை வீணாத்து வெளிவராமல் தாமதித்துப் போன “இரண்டாவது மரணமும், மூன்றாவது சாமத்துப் பேயும்” தொகுதியின் கவலைக்கிடம் இதற்கும் வரவேண்டாம் என்பதால் மொட்டையாக வெளிவருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். சில படங்கள் வரைந்து தந்த ஓவியர் மன்கூர், தட்டச்சு மற்றும் பக்கவடிவமைப்பு செய்த தீபா, அட்டைப்படம் வடிவமைத்த சுமையா, ஓப்பு நோக்கிய எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன் மற்றும் இதனை அழகிய முறையில் அச்சிட்ட அச்சக் கூரியையாளர் சகோதரர் மர்கூக் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இன் னும் ஒரேயொரு விஷேட நன்றி மீதமிருக்கிறுக்கிறது. அது என்னுடைய அன்பு மனைவி ஷாபிலாவுக்குறியது. எனது அனைத்துப் பணிகளிலும் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஓயாது செய்து அலுப்பின்றி எப்போதும் ஒரு புன்னகையால் அனைத்தையும் எதிர்கொண்டு இந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும்வரை பம்பரமாக நின்ற அவஞக்கு இந்நன்றி போதாதுதான்.

இன்னுமொரு படைப்புடனும் ஒரு நீண்ட குறிப்புடனும் எல்லோரையும் மீண்டும் சுந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு...

முஸ்மென்

2012.04.29

## உர்சனத்தற்காய்

01. மீண்டும் உன் வருகைக்காக
02. புதிதாய்ப் புறப்படுதல்
03. பட்டமரம் துளிர்க்கும்
04. எதிர்த்தாக்கும்
05. எனது கனவு பற்றி
06. அவன் வருகை வரைக்கும்
07. எதிர்பார்ப்புடனான சகிப்பு
08. பிரச்சினை குறித்த தேடல்
09. இருப்புக்காய்
10. கைத சொல்லு
11. உனக்காக எனது உயிர்
12. பதிலுக்கான காத்திருப்பு
13. கண்ணீருக்குப் பிண்ணால்
14. பேய்களும் மந்திரமும்
15. வாழ்வதற்காய்
16. மீட்சிக்காக கை கோர்த்து
17. மனங்குமுறி



## 01. மீண்டும் உன் வருநாக்காக

கலைக்கத்துடன்  
உடைந்து கிடப்பவனே!  
தோற்றுப் போனதாய்த்  
துக்கப்படுகிறாயா?

உன் உளைர்வகைளையெங்காம் செய்தமாக  
காற்று காற்றயாழி சென்று விட்டதாகவும்,  
உன் வீரத்தை எல்லாம் கூத்துமாக  
யாரோ சல்லவை செய்து விட்டதாகவும்,  
உன் கனவுகைளை எல்லாம்  
துண்டு துண்டாக  
உடைத்தெநின்து விட்டதாகவும்,  
கீனி உண்ணால்  
ஒன்றுமே முடியால்தென்றும்  
அருதிக் கொண்டிருக்கிறாயா?

18. தாழ்வத்தோஷ் பயர்கள்...
19. நீர்வருவை
20. மண்ணிப்பீர்களாக
21. ஏது பீடி ஏன்
22. பிள்ளையில் பிராதிநிதிகுப்புது
23. யானாக் குற்றால் விளையல்
24. ஒ எவ்வால் குற்றாகலு
25. மீண்டும் ஒளிந்தல்
26. ராஜிதந்திர விளையாட்டு
27. தண்ணென் சொன்னான்
28. விழங்கப் போரும் புன்னகை ஆர்யத்தும்
29. இனி அப்படித்தான்
30. இன்னம் முடியவில்லை
31. ஓர்ணைச் சிழிவு
32. உனக்குப்பிலைக்குமானா வீதிமியசை
33. இரங்கந்பா
34. பாத்திகாரி பதினொராவது இறுப்பு

எப்போதும் சொல்லப்படும் உண்மை,  
ஒவ்வொரு தோல்வியின் முடிவிடையும்  
சுதிய வெற்றிப் பயணம் தொடர்ந்துகின்றது  
மரந்துவிடாய் போன்றும்.

ஒன்றுமிகுலையென்று  
கவனம் கொள்ளிறுவதே!  
உள்ளு உயிரும் வீரமும்  
உன்னிடம் இருப்பதை  
விட்டும் உணர்ந்து கொள்ளவில்லையா?

தலைவனில்லையென்று  
கணக்கிப் போனாயோ!  
கிளி நிறான் தலைவன்  
கிப்போதே புறப்படு.

உரத்துச் சொல் உன் மீன் வருகையை  
பாராங்கும் அது பற்றிப் பறவட்டும்.  
வான் வீரனுக்கு  
வாய்ச்சியாமலில் ஏது விளக்கம்.

உணரக்கேய புரட்டும் போடும்  
உள்ளு பலம் இன்றும்  
உறைநிலைக்குப் போட்டவில்லை.  
கொஞ்சம் வரவன்று போயிற்று  
அவ்வளவுநான்.

சிறிநாய் ஒரு மணமுத்தூரக்காய்த்தான்  
எதிர்பார்ப்புடன் காற்றுக்கிடக்கிறது.

மணமுத் தூரங் பற்றி எதிர்வு கூறு  
கண் முன்னால் பக்ஷம் தழனத்திக்கும்.  
செமிப்பெழந்தன் அதிர்  
புகழ் பாடும்.

தேசமெங்கும் வீரச்சாவு விவரத்துவமோ  
விளைத்தக்கப்பட்டவையென்  
முசுளாக்கத்தானோ வேண்டும்,  
பக்ஷம் நிலத்தில் போடப்பட்டது  
வீலான்போன்றாய்க் கிடையாது.



## 02. புத்தாஸப் புறப்படுதல்

என்னைக் கைது செய்து

சிறையிலடைத்து

சித்திரவதை செய்யுங்கள்.

உரங்கிக் கொண்டிருக்கும்

இனந்தெறியாத மனிதர்களைத்

தட்டியெழுப்பி விடுங்கள்.

துப்பாக்கிகளை

எண்ணொய்யிட்டுத் துடைத்து

தயார்படுத்திக் கொள்ளுங்கள்,

இனி நான் கவிபாடப் போகிறேன்.

உங்களால் பறிக்கமுடியாது போன

இரு ஆடுதம்

இன்னும் மிச்சமிருக்கிறது.

உங்களால் நசுக்கமுடியாது போன

உணர்வுகள் உயிர்ப்பு பெறுகின்றன,

எல்லாவற்றுக்கும் ஆற்றல் கொண்டனவாய்.

காவுகொள்ளப்பட்ட என் தேசத்து

வீர வீராங்கனைகள் பற்றி,

நான் கவிபாடப் போகிறேன்.

கனவாகவே ஆகிப் போன

என் தேசத்தில்,

இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்.

தீவிரவாதிகளைப் பற்றியும்

பயங்கரவாதிகளைப் பற்றியும்

இனி நான் கவிபாடப் போகின்றேன்.

நீங்கள் வெற்றி கொண்டதும் உண்மை,

நாங்கள் தோற்றுப் போனதும் உண்மை,

போராட்டம் இன்னும் முடிவு பெறவில்லை.

வெற்றியும் தோல்வியும் தற்காலிகமானவை

வரலாறு அப்படித்தான் போதிக்கிறது.

இனியும் முடங்கிக் கிடக்க ஒண்ணா

ரதேனும் செய்தாக வேண்டும்.

நாளைய எனது சந்ததி

வசை பாடாதிருக்கவேனும்.

பெப்போதைக்கு சாத்தியப்பட்டது


உங்கள் வருகையை எதிர்பார்த்தபடி

இனி நான் கவி பாடப் போவது மட்டுமே,

சந்தியமாக எனக்கு முன்னால்

நந்த மனிதக் கேட்யமும் இல்லை.





### 03. பட்டமரம் துளிர்க்கும்

கிளைகளோடும் மூளிப்களோடும்  
பூங்களோடும் பிஞ்சுக்களோடும்  
கலைக்ட்டியிருந்த எண்டு மறும்  
பட்டுப் போயிற்று பார் அவ்வெங்.

நீ சுரி அப்படியானங்நான் என்ன!  
துளிர்ப்பதும் உதிர்வதும்  
இல்லைகளுக்கு தெரியாதா?

இது உதிர்ந்த காலம் என்றாக்ட்டும்  
கிப்போதைக்குப் பற்றாவன் தங்களும்  
யார் கண்ணிழும் சிபரிதாக நோற்றாது.

கொஞ்ச நாளைக்கு அப்படியே இருக்கும்.  
இது பட்டுப் போள் காலமாய்  
எனக்கு நானே ஆழுதல் சொல்லியிப்பு  
திருப்திப் பட்டுக்கொள்கிறேன்.

யிதாபங்கள் எங்கிழும் பறவி  
ஐசி முனைகளில் கேமிக்கப்பட்டு  
பாதுகாக்கப்பட்டும் பறாமாறிக்கப்பட்டும்,  
தோழர்களே!

எனது வாழ்வு பவுந்திருமான இருக்கிறது  
கருணை காட்டும் அரசியல்  
ஏராம்பவும் நான் காயப்படுத்துவிற்கு  
வொகுந்தம் வாய் மூடி சிமாலியாவி  
பார்த்துக்கொண்டு மட்டுமிருங்கள்!

குரியன் உதிர்க்கிறது மனைக்கிறது  
கிரவு பகல எல்லாம் மாறி மாறி  
அவுதானாம் பெறாமல் சிராய்  
இயங்கிக் கொண்டுதானோ இருக்கிறது.

நானும் அப்படத்தான்  
உங்கள் கழிவிரக்கப் படுத்தல்,  
ஏராம்பவும் எவ்வளவு  
கிள்ளும் கிள்ளும்  
சங்கடத்தில் ஆழ்த்திவிட வேண்டாம்.

பிப்போதைக்குப் பொறுத்திழுங்கள்  
பட்டமரம் துளிர்க்கும்,  
நத்தியாய்ப் பட்டமரம் துளிர்க்கும்  
வினாவில் கிளைக்குந்தம் இலைக்குழுமாய்...

## 04. எத்ரித்தாக்கம்

யராலோ எதற்காகவோ  
தூர அடிக்கப்பட்ட பந்து  
இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றது.

இல்லை இல்லை,  
யாராலோ அடிக்கப்படவில்லை,  
அவர்களின் உதவியோடு  
அவனால் தான் அடிக்கப்பட்டது

எனது இருப்பிடத்துக்கே வந்து  
தெரியாக அடித்து விட்டு  
இப்போது அவன்  
அங்கேயே அமர்ந்து கொண்டான்.

எதற்காகவோ அடிக்கப்படவில்லை,  
நிறையக் காரணங்கள் இருந்தன  
எனது இருப்பு அவனுக்கு  
மொத்தமாகப் பிடிக்கவில்லை.

கோரப் பற்கஞ்டன்  
வேட்டையாடக் கிளாம்பி  
இப்போது அவன்  
இளைப்பாறுகிறான்.

அவனுக்கு தேவை இருந்தது  
நிறையவே கோபமும் இருந்தது  
அவனது கோபத்தில்  
நியாயமும் இருந்தது.

அதைவிட பல்லாயிரம் மடங்கு  
எனது இருப்பிலும்  
நியாயம் இருந்தது  
அதனால்தான் அவனால்  
எதனையும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

பந்து அடிக்கப்பட்டாயிற்று  
இப்போது நான் மௌனமாக இருக்கிறேன்.  
என்னால் கதைக்க முடியவில்லை.  
எனது நாவுக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளது.

ஒன்றும் கவலையில்லை  
நிச்சயம் ஒரு நாள்  
பந்து திரும்பி வரும்  
மிகவும் சூதானமாக,

எல்லாத் தாக்கங்களுக்கும்  
எதிர்த்தாக்கம் உண்டு,  
சமமானதும்  
நிகரானதுமாய்.





## 05. எனது கணவு பற்றி

நேசம் பற்றிய கணவுகள்  
வசப்படமலேயே  
கணவந்து போயிற்று.

ஏதுதலை தழைப்பதங்களாய்  
காத்திருந்த விழியல் அது,  
கணவர்க்கோடும் சிரத்தக்கோடும்  
எல்லாக் கண்பாஸ்கலையும் பொறுத்த படி,  
மரவன்துதூச் சட்டைப் பையில் சுமந்தபடி,  
உயிஸரக் காகவில் பிழித்துக்கிடான்டு...

பந்து காலத்தில்  
இடம்பெயர்கும் மற்றையானாய்,  
அகைக்கழிக்கப்பட்டு  
அக்கோலாகல்கோலப்பட்டு  
இள்ளுணர்டு போன போறுவலாம் கூட,  
என் நேசம் பற்றிய கணவுகள்  
நம்பிச்செய்யால் பட்டை திடப்பட்டது.

உறவுகள் எல்லாம்  
உடைந்து சிதறிய இருவாம் பஞ்சாய்  
உதகை மன்னாம் வீச்சுப்பட்ட போறும்...

குறட்சை விட்டு நூல்குவந்துந்  
ஒரு ராத்திரி கூடக் கிட்டாத போறும்...  
சுதந்திர தேர்க்களிலெல்லாம்  
அந்தம் வழியம் செய்த போறும்...

தேசம் பற்றிய கணவுகள் வழைப் பெற்றுன-  
ங்களாம் சீராந்து போகவில்லை.  
நாள்கள் நாள்கள் என்று  
நம்பிச்செய்யுடன் நாட்கள் வடந்தன.

கணவுக்கப்பட்ட தேவீக்கள்  
ஏற்றறையாய்ப் பிரிந்து பறந்தாலும்,  
எங்காவது புதிநாய் கூடு கட்டு  
ஒன்று சேராமலா போய்விடும்?

நீ மெவற்றவன் தேன் குலைக்கப்படும்!  
இருந்தலைவகள் குறிந்து கூட்டுப்போகின்கைல  
நாலைகள் நமக்காகப் பிருக்கும்,  
மலர்யள் நமக்காக மறந்தும்.

கோடு மலர்களில் பொய்த்து  
தேன் சேகரிப்போடு,  
சோந்து போகாது சேகரிப்போம்.

மலைக்காரல் மரப்பாந்து  
எலுத்தியும் விடாமல்  
கூடு செய்வோம்,  
தேசம் பற்றிய கணவுகளுடன்.

## 06. அவன் வருகை வரைக்கும்

தொடுவாங்களிலிருந்து விடுதலை,  
யற்றைகளுக்கு எகாஞ்சம் ஏதந்திராம்,  
எட்டியிலிருந்து அருப்புக்கும் போல்,  
எங்கிருந்து உற்றிருக்கிறிருதோ கண்ணார்!  
இன்னும் வற்றிப்போகாமல்.

ஶாவுகளோடு நட்டு கோண்டாடி  
ருப்பாக்கி அருள்க்கலாம்  
காலங் காக்கப்பட்ட சிறைய்த வாழ்வு  
கம்பி வேவிக்குக்கு அப்பால்  
இப்பொதுதான்  
சுற்றாய்த் தாக்கிலியறியப்பட்டது.

உல்லாம் பூரணாமாக்கப்பட்டு  
பத்ரங்களாயும் சூயரங்களாயும்...  
கோடு கோரகளாய்க் கொட்டி  
செய்யப்பட்ட அபிவிருத்தி முறவில்...  
கம்பி வேவிக்குந்து அப்பால்  
இப்பொதுதான்  
சுற்றாய்த் தாக்கிலியறியப்பட்டது-  
ஈகவிளங்குதன் அகற்றப்படாமலேயே!

பந்திரிவைக் கஷப்பிழங்குக்கும்  
அரிசியல் அறிச்சொக்களுக்கும்  
அழுகாய்த் தாளன் இருக்கிறது  
மீன் குறுபேற்றும்.

முற்றுப் பெறாத நிதாப்கலை போன்றை  
எனது அவையும்.  
யார் வேண்டுமொன்னாலும்  
எப்போது வேண்டுமொன்னாலும்  
எப்படி வேண்டுமொன்னாலும்  
விருப்பப்படி எழுதித் தொழுகைக்கலாம்.  
நாவம்காரன் இருக்காத தேவைப்பம்  
யாருக்கில்லை உரிமை!





## 07. எதிர்பார்ப்புதலான தனிப்பு

எனக்கு நம்பிக்கையிறுக்கிறது,  
காவல்காரன் நிச்சயம் ஒருநாள்-  
நயாற்புத்திரவுக்களோடு வருவான்,  
இருவு மலை பாராது காவல் கூப்பான்.  
இவெளியமைத்துக் காவல் காப்பான்.

தடுப்பு வேலெக்களைத் தகர்த்திதழிவான்.  
எனது வாழ்க்கைக்கு -  
மிகவும் புரிநாய்  
உயிர் ஒளி பாய்க்கான்,  
என் துயர் தூசைத்து இன்புறுவான்.

இன்றோ நாலையோ நாலை மறுநாலோ,  
அவன் வருநாது மட்டும் உறுதி |  
அழுவரைக்கும் கட்டாக்காவிகள்  
விருப்பப்படி ஓய்ந்து வணங்கட்டும்,

உணர்வுகள் அம்ருப் போனானும்  
இதுயம் ஜியங்கிக் கொண்டு தான் கிருக்கும்.  
துவம்சம் செய்யப்பட்ட  
ஏத்தனை ஒயியிரும் சாம்ராஜ்யங்கள்  
மீனாடும் உயிர்த்தலுமாற்றுவானா.


ஏத்திரரியில்லைக்குப் பின்னராலோ வரி,  
சுவித்துக்கிளாள்ள கஷ்டங்களுக்குத்தான் கிருக்கும்.  
நீரவு யினமத்துவிட்ட நிறப்பியோடும்,  
ஒடையாளாம் கானாப்பட்ட  
பிரச்சினங்களோடும்,  
சுவித்துக்கிளாள்ளும்  
துவன்பத்திலிலும் சுகம்.

காலம் கைத்தேர்ந்த ஆசான்,  
நம்பித்தல் முறையும் கூட  
வித்தியாசமானது.

நாலை கூக் விழியல் காண  
கலைகள் களைந்த புதிய பக்கங்கள்...  
நம்பிக்கைகளால் ஒளியுட்பெப்பட்  
புதும் புதிய கவிஞருகள்...

எல்லா ஒளைத்திருப் பின்னாறும்  
உறங்கில் கிட்டும் போராட்டம்,  
மெழுவாகந்தான் விழித்துக் கொள்ளும்.

காவல்காரன் வருவான்,  
இதுயம் ஜியங்கிக்கொண்டு தான் கிருக்கிறது.  
சுவித்துக்கிளாள்ளும் துவன்பத்திலிலும் சுகம்,  
எனக்கு நிறையவே நம்பிக்கை கிருக்கிறது.



## 08. பிரச்சனை குறித்த தேடல்

கிள்ளும் தேழிக்காளர்டு தான் இருக்கிறேன்  
அந்தப் பிரச்சினை எதுவென்றும்,  
அது எப்போது இருக்கிறது என்றும்.  
அதைக் கண்டதைய வேண்டிய  
இவசரமும் அவசியமுட்  
கிப்போது பிறந்திருக்கின்றன.

அகலக் விளை பரப்பி  
ஆழமாக விழுதிறக்கி  
மூன்று தசாப்தங்கள்  
பெருஞ் சுவாஸாய் ஓங்கி மின்றது...

புக்கலையாயிர் குறாவரிகளையும்-  
எதிர்க்காளர்டு நினைத்து மின்று...  
மின்னாரும் எப்படி  
அவ்வளவு எனினாய் வீழ்ந்து போயிற்று?

எதையும் கிள்ளுமும் நம்புமுடியவில்லை.  
மதியால் வெல்ல முடியாத ஒழுபல வீசு.  
ஏதியால் தான் பிடுங்கி எரியப்பட்டது.

கிராமர் கற்றுத் தந்தங்கே  
பயன்படுத்திய சியருமை  
கிராவணைஞ்சுக்காளாய்.  
கங்கிரைப் பட்டாளம் துவைலையிருங்க  
வாலிகளுக்கு  
பறிநாப மரவைம் கியல்பானது.

ஏற் செய்தாலு ஒரு கூர்வென் அகலம் -  
ஒராயிரும் கூர்வென்கள்.  
ஏங்கொ வசதிக்கொடும்,  
உமையங்களம்  
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மின்னாரும் மின்னாரும்  
ஏதார்ந்த நோல்வி ,  
உற்றுக் கொடுக்க  
மறந்து ஏராளம்.

முகம்மது நபிலைய கைவிட்ட நயவுஞ்சகம்  
“உழுமது” களத்துறைப்  
புடிப் போட்டது.

சிகைத்து சின்னாபிள்ளையாகிட் திரும்பும்  
தாஸளையும் - தலைவெலூம்.

பின்னும் பின்னும் வென்று ஏற்றிரொகி,  
மறுக்க முழுமூது வரலாற்றுப் பக்கங்களின்  
சொந்தக்காரர்களாய் மாறிப் பேசியோர்,

"பினுந்து யிங்" என்றால் தேவன்வி.

சிவந்து சொன்ன செய்தி வெற்றி.

இழப்புக்களால் புடம் போடப்பட்ட நோல்வி,  
நாஸளைய வச்சபடுத்தும் போதுகளாக,  
விடாழுயற்சிய அள்ளி வீச்கின்றது.

மறுபழும் மறுபழும் தொடரும் கீழ்ப்பு  
புலன்களுக்கு அப்பால் நின்று பேசும்,  
உனக்குத் தெரியாது ஒனுமிக்கலை,  
எனக்கும் அது தெளிவாக கூறியும்,  
நீ எவற்றிகிகாள்ளவிக்கலை  
எப்போதைக்கும் அது உன்னால் முழுமூது,  
நீ வெற்றி கொள்ளச் சொய்யப்படாய்.

எனது புற்றுக்குள் ரூபமுந்த பாம்பை  
அமையாளச் காண்த தவறி விட்டேன்,  
நுவம்ஶம் செய்து நிலை சொன்றிரு.

எல்லாம் எப்போதும் தோட்டவதிக்கலை,  
வீழ்ந்த மரம் நிலை பெறப் போவதிக்கலை,  
புறிய மரம் முனைக்கும்,  
அகலக் கிணை பூர்வம்,  
விழுதிறக்கும் அப்போது எனக்குத் தெரிந்திருக்கும்  
கஞ்சை மரம் எப்படி வீழ்ந்ததென்று

யலைந்திருந்து அம்பெற்றக  
சிராமனுக்கும் வெற்றி  
முக்குக்கு முகமாய்  
முன்னிழந்து வான் வீசும்  
ரூக்மது நயிக்கும் வெற்றி,  
எல்லாவற்றிலும் முன்றிற்பது யந்த தந்திரம்  
எல்லாவற்றிலும் மாறந்திருப்பது சரிச் சிந்திரம்.

சியலைறைகளில் கணரந்து போன மாலை,  
ஒன் நாள் எங்ஙாழும் கூரியவரும்.  
அப்போது சீற்திரம் எழுதப்படும்,  
பிரச்சினை எதுவென்றும்?  
எங்கே திருத்தலைக்கும்?



## 09. இருப்புக்காம்

எனது இருப்பு

உனக்கு எப்படி அசௌகரியம் ஒழிற்று?  
எனக்குரிய காற்றையும்,  
எனக்குரிய மழையையும்,  
எனக்குரிய சூரிய சந்திர ஒளி வீச்சையும்,  
உன்னால் தடுத்து விட முடியுமா?

உனக்கானது எப்போதும் உனக்குரியது!  
எனக்கானது எப்போதும் எனக்குரியது!  
நிலத்தில் மட்டுமேன்?  
அராஜகம் புரிந்து எதிர்ப்பு காட்டுகிறாய்.

எனது இருப்பை  
நீ “நோண்டப்” பார்க்கையில்.  
உனது இருப்பை நானும்  
அதே அளவு பலமிக்கதாய்...

வீரம் உனக்கு மட்டுமல்ல-  
எனக்கும் வசப்பட்டுப் போனது தான்.  
உனக்கு அங்கீராரம் இருப்பதால்  
இலகுவாக முத்திரை குத்தி,  
என்னை பயங்கரவாதியாக்கி  
தனிமைப்படுத்தி விடுகிறாய்.

குத்திய முத்திரையை மீண்டும் மீண்டும்  
பன்மடங்கு பெருப்பித்தபடி  
என் மீது அத்து மீறுகிறாய்.

உனாக்கான எதிர்ப்பு குரலை  
மறுக்கிறாய்,  
எனக்கான ஒடுதரவு குரலை  
எதிர்க்கிறாய்.  
நியாயத்தை புரிந்து கொள்ள  
கடைசி வரை  
உன்னால் முடியாமல் போயிற்று.

உனது இருப்பு உனக்கு அவசியம்  
அது போல் தான் எனது இருப்பும்.  
உன்னிடம் பிச்சை கேட்கவில்லை,  
கிள்ளிப்போடவும் மறுக்கவும் விமர்சிக்கவும்,  
எனக்குரியதை நீ எடுத்துக்கொள்கையில்  
பறித்தெடுக்க எனக்கு உரிமையுண்டு.

உன்னால் முழந்ததை எல்லாம்  
மொத்தமாக செய்து முடித்து விட்டாய்.  
சிதைக்க நினைத்ததையெல்லாம்  
முற்றாகச் சிதைத்தும் விட்டாய்.  
உன் புத்திக்கு படாத ஒன்று  
இன்னமும்  
எஞ்சியிருக்கிறது தெரிந்து கொள்!


உணர்ந்து கொள்ள முடியாதபடி  
எனது மீள் வருகை நிச்சயம் நிகழும்,  
உனக்குத் தெரிந்தவையெல்லாம்  
அப்போது பொய்த்துப் போகும்.  
அதுவரைக்கும் கருத்தும் பேச்சும்  
தீவிரவாதியாக, பயங்கரவாதியாக,  
கட்டமைத்துக் காப்பாற்றட்டும்.

உனது இயங்கு தளங்களில் எல்லாம்  
எனது வினதும் முணைக்கிறமும்,  
அப்போது பயங்கரவாநியாகவோ  
வேறேகின்றும் ஒன்றாகவோ  
இறந்துவிட்டு போவிழேன் பரவாயின்மல!

அப்போது காற்று  
உன் பக்கம் வீசிக்கான்மாறுக்கிறது,  
நான் பொறுமை கொள்விழேன்  
விளாவில் அது  
என் பக்கமும் வீசும் என்ற நம்பிக்கைபோடு.

உன் திட்டங்களின்னாம் பொய்த்துப் போக,  
என் கணங்கள் சிமப்படும்.  
அப்போது நான் கதந்திரமாக கவாசிப்பேன்.  
எனக்குரிய எனதயும் உன்னால்  
எப்போதும் தடுக்க முடியாது.

என் பார்வையில் நீ பயங்கரவாநியாகவும்  
உன் பார்வையில் நான் பயங்கரவாநியாகவும்  
போராந்தோல்கூருப்போம்,  
உனது இருப்புக்காக நீயும்,  
எனது இருப்புக்காக நான்னும்.



## 10. நடை சொல்லு

உன் குழந்தைக்கு கயத சொல்,  
ஆனாம் முயம் ஓட்டப் பந்தயாம்,  
வண்ட சுட்ட பாட்டு காக்கை நரி...  
அர்த்தமிழுந்த அபையாவங்கள் பற்றிப்பாம்,  
வால் வீசு பற்றியும்  
பதுக்கு கூழி பற்றியும்  
வரிகளை வீசு, பஞ்சமுல் பீரங்கி பற்றியும்...  
உயிரைக் கூகயில் கூறந்த பால்,  
ஒடுக்கி திரிந்து, கன் முன்னால் எந்து மழுந்து,  
அழுகப் போன பின்னாக்கள் பற்றியும்...  
பாலும் இன்றி வாய்க்கரிசியுபின்றி,  
சம்பதற்கு நான்கு பேருமிகுந்தி,  
கைவிடப்பட்ட உடனங்கள் பற்றியும்  
உன் குழந்தைக்கு கயத சொல்

நாமளை ஒருநாள்  
அவன்றால் நம் தமிழவன்,  
உனது கண்ணீராறும் கிரத்தந்தாறும்  
நன்னாந்து போன வரங்கறுப் பக்கங்கள்  
அவன் முன்னால் பூட்டப்பட்டும்.

உனது வார்த்தையுள்  
பூட்டபோட்டு வார்த்தைடுக்கப்படும்,  
இப்போனதைக்கு சொல்வதற்கு  
யச்சாமில்லாமல் எஞ்சியிருப்பது  
கடைகள் மட்டும்தான்.

உயிரில் நன்னாக்குத்தே  
யன்னீரால் உருப்பி.  
சுருதிக் கண்ற பழந்த சித்திரக்கிண்  
சோகமான பக்கங்களை.  
வீரத்துடன் பிள்ளந்து ஆட்டுவிடு.


உற்பழிக்கப்பட்ட ஜோகங்களையும்  
கழுத்து வெட்டப்பட்ட முளங்கூங்களையும்  
சுவியால் தோற்றுப் போன வீரர்களையும்  
கடை மாந்தர்களாக்கி -நான்  
தவறாமல் கடை சொல்லுத் தானிய


பிள்ளைாரு நாளில் அவனும்  
முள்ளோர்களைப் பார்த்து,  
“நவறு ஸெய்து வீட்டெகள்  
தீவீரவாதிகளே, பயங்கரவாதிகளே”  
என்று சொல்லாதிருப்பதற்கேலும்,  
கடை சொல்லுத் தளச்சமன்னி.

இன்னும் நிறநூலைவிச் சீயைக்குள்  
விளங்கிடப்பாத கைதிகளையு  
தடுத்து கூவக்கப்பட்டிருப்பது பற்றியும்,  
வழதி வாய்ப்புகள் என்ற பெயரில்

கிறுப்பு களவுடப்படுவது பற்றியும்,  
சமூக மேம்பாடு என்ற தொனிமில்  
இருப்புப்பாச் செய்யப்படும் வரங்கூ பற்றியும்,  
இப்போதிருந்தே சொல்லத் தநாட்டங்கு.

நான்னியாறு நான்,  
அவன் தான் நம் தமிழவன்.  
புதினாய் ஏறு ஏறித்திரும் பக்கங்க கூடும்,  
அதுவன்றை -  
நம்பிக்கையேயும்  
உறுதியோடும்  
மகை சொல்.





## 11. உனக்காக எனது டயிரி

உலைம் சுற்றும் வரை ஒயாதிரு  
காற்று விசும் வரை ஒயாதிரு !  
கடலோகங்கள் உள்ளவரை ஒயாதிரு :  
உள்ளன ஒயாதிருக்கச் சொல்ல  
அயிராகபிரர் கடாரங்கள்  
ஒன்றன பின் ஒன்றாய்...

விழுவதும் ஏழுவதும் விரலூக்குப் பெரிதால்,  
ஈவதும் கூட இன்பங்களிலோன்று.  
உனது தோல்வி துண்பங்களோடு தொடங்கி  
தூண்பங்களோடு முழந்து போயிற்று.

நீ போராடுத் தோற்றுவன்,  
நீ போராட ராவுப்பெந்துவன்,  
உன் தலைவனின் அந்திமம் கூட  
களவு தேசுத்தில் நிழூந்தது.  
அவன் அஸ்தி கூட இந்த தேசுத்தில் தான்...

காவு கூட உணக்கு தோல்வியில்லாத போது  
கள்ளாஞ்சிறிய இந்த தோல்வி மட்டும்  
எப்படி உன்னை வீழ்த்த முடியும்?

கங்கநைத் தென்று சுத்திரம் பலட்டங்கள் நீ |  
ஏற்றவை பெறிய துண்பங்களையெல்லாம்  
மென்று திண்று ஒப்படிடவன் நீ !  
உன்னால் புதியாதது ஏதுமின்டா சிகால் ?

கள்ளாஞ்சிறிடுத் துவள்ளு போய்  
கங்கந்ததுபள் உறங்கிப் போய்  
ஙக்கேதங் கொலன்டு பெருமுக்கெறிந்த  
எப்பொதேனும் முடங்கிப் போளவனா நீ ?

வீர மாவியம் பமடத்துவன்!  
புத்தாயிரத்தில் புறு சுரியத்திற்கிள்  
ஒப்பற்ற சொந்தங்காரன் !  
உன்னாலப் போய்  
இறு தோல்வி வீழ்த்திட முடியுமா?

உக்கியல்லாம் அகலக் கிளை பரப்பி,  
சுதஞ்சிர தோமெல்லாம் அடிமைப்பட்டு,  
கொந்துடியை சேவகஞ் செய்து,  
வேர் பதிஞ்சும் வௌரா எந்தனை கிழுப்பு,

உன் கவனமிருக்கும் கைத்துக்கும்  
கிழப்புக்கும் வேதனைகளுக்கும்  
அவமானங்களுக்குமாய் அர்த்தயற்றுப் போல  
அனுமதிக்க முடியாத என்னால்?  
அனுமதித்து அத்தனைக்கும் சேர்த்து  
மீண்டும் கனவு மாணத் தயாராகு  
சுதந்திரமான உனது தேஷ்டத.

கிழப்புக்களுக்கு அர்த்தமுன்னிடன்பதை  
மீண்டும் ஒருமுறை மிறுவிப் போடு.  
கனவுகள் அப்பழக்காளர்  
நிறுமாவதும் கணவந்து போவதும்.  
தோன்றிகள் உன்னன  
ஒருப்பொதும் வழுவிழக்கச் செய்திட மீவண்டாம்.  
தோற்றுப் போன்று ஆயுதங்கள் மட்டும் தான்.  
மானமும் ஏர்பும் லின்ஸ்ரூபும்  
உயிர்ப்போடுதான் இருக்கிறன.

மீண்டும் மீண்டும் நிமனாவிற்காள  
தோற்குத்தவன் நி !  
பிப்போலுத்தகு  
தோற்காக்கப்பட்டருக்கிறார்,  
போராடுத் தோற்றுவன் நி !  
கோனமூக்களுக்கு வசப்படாத ஒன்று.  
உனக்கு சுறப்பட்டுப் போயிற்று.  
பெருமையோடு அழில் பாடம் படி  
மீண்டும் உன்னன நினை நிறுத்து.  
உனது கனவுகளுக்கு அர்த்தம் கொடு  
புதிய வட்சியங்களுடன் புறப்படு.

உறவுக்களோடு பல்கப்பாற பயணம் .  
முறைகள்களுடன் முபங்கிப் போகாத தயார்ப்படுத்தல்,  
காட்டில் கொடுப்புகளுக்கு குஸ்பட்டுப் போகாத  
நுல்லியமான திட்டமிடல்,  
எங்காவற்றோடும் நிறும்பவும் புறப்படு.  
மாவ்ரம் வாழ்ந்த மண்ணில்  
வேற்றேழும் துணை வேள்பாம் உன்று.

சிக்ஞானரா : பசங்களின்  
செப்பு வார்த்தைகளுக்குள்  
சிக்ஞிக் கொள்ளாதபடி எழுந்து வா.  
உனது வருஷக்காக  
காலங்காலாய்க் காத்திருப்பீன்.  
எப்போதும் நீ ஓயக் கூடாது!  
உறுதியில் தனும்பல் வேண்டாம்.  
மெதுவாக வந்தாறும் கவனவிச்சலை ,  
அமைக்க முடியாத அடுத்தளங்களை நிறுவி  
அடையா மட்டும் இடு  
உயிர் கொடுக்க நான் தயார்!



## 12. பத்திரிகான காத்தருப்பு

எங்கே போய்விட்டீர்கள் எல்லோரும்!  
எனது குரல் கேட்கவில்லையா?  
யாராவது செவிமடுக்கின்றீர்களா?  
இருவராவது ஆம் சொல்லுங்கள்  
அது ஒன்று போதும் எனக்கு,  
எனக்குத் தெரியும்  
சத்தியமாய் நான் நம்புகிறேன்.

எனது நம்பிக்கை  
மிகவும் உறுதியானது,  
யாராவது இருப்பீர்கள்  
எனது அழைப்பை செவிமடுத்தபடி,  
இப்போதைக்கு முடியவில்லை போன்றும்  
எனது அழைப்புக்குப் பதில் சொல்ல.

கவலையில்லை! கவலையில்லை!  
நீங்கள் அமைதியாக  
என்றாவது ஒருநாள்,  
அதுவும் வெகு விரைவில்.  
எனக்கு பதில் சொன்னால் போதும்,  
அதற்காகவே காத்துக் கிடக்கிறேன்  
செவிகளைத் தீட்டியபடி.



## 13. கண்ணீருக்குப் பின்னால்

எனது கண்ணீர்  
இன்னமும் அர்த்தமிழுக்கவில்லை,  
அதன் ஈரம் கூடக் காயவில்லை,  
இமைகளில் பற்றிய துளிகள் கூட  
உதிர்வதற்குத் தயாராய்...  
கண்ணீர் வழிந்த ஈரத்தடம் கூட  
இன்னும் அப்படியே தான்...

முட்கம்பிகளுக்கு பின்னால்  
சிறைப்பட்டுப்போன விழிகளுக்கு  
கண்ணீர் எத்தனை ஆறுதல் தெரியுமா!  
அதனால் தான் என்னவோ  
இன்னமும் அர்த்தமிழுக்காது  
ஈரமாகவே இருக்கிறது.

எனது கைக் குழந்தை  
வீரிட்டு அழுகின்றது,  
கடல்கடந்து ஒது பயணிக்கிறது,  
உனது காதில் விழ நியாயமில்லை.  
நான் என்ன செய்ய முடியும்!  
கண்ணீரை ஊட்ட முடியுமா?  
பசி தானும் தனிந்து விடுமா?

அந்தப் பிஞ்சின் அழுகைக்கும்  
நிறைய அர்த்தங்கள் பின்புலமாய்,  
அது கூட உனக்குப்  
புரியாமல் போக நியாயமில்லை.

பந்திரிக்கைச் செய்தில்லைக்காம்  
எங்கேயந்தும் படியாவிற்று.  
விதி என்று நொந்து கொள்வதா  
அழைபவற்றும் மழுந்து விடுவதா?  
எனக்குப் புரியவில்லை தான்,  
வயிறு அயைதக் கோட்டுமா?

மாணத்தை தீழுநதாயிற்று  
இனிப்பிமதும் -  
அதை விற்பனை செய்திடும்  
நிரப்பந்தங்கணைத் தினித்துவிட்டு  
ஒய்ந்து விட்ட வைத்தீயான  
மீண்டும் கீப்போலைக்கும்  
கேட்க வேண்டாம்.

என்னை மன்னித்துக்கொள்.  
உண்ணைக் குறை கூற  
ஒத்தியடிக்கை எனக்கு,  
மனக்கூடாசி உயிர்ப்போடு கீருப்பதால்,  
கீப்போதும் வடக்கின்ற கண்ணீர்  
உள்ளது விரச காவுக்கும் சேர்ந்துத்தான்,  
என்னை ஆழநாட்படுத்திக்கொள்ள  
மனது எனிய சொற்கணைத் தான்  
யாசிக்கின்றது.

எல்லதும் நொந்து கொள்ள  
எனக்குத் தோன்றுவில்லை,  
கீருந்தாலும் மாவீரர்களோ  
என்னை மன்னித்து விடுவ்வை.

காற்றிப்போன மார்பகங்கள்  
பாலுநா யறுத்து விடுகின்றன,  
ஒரு சொட்டுத் தண்ணீருக்காம்  
உயிரைப்பை தானாம் கொடுக்கும் துணியை  
வேறு சிதரிவிக்காத படியால்.

வீரத்தைக் கூட விழைப்போடும்  
கனத்துப் போன திறுயத்தோடும்  
மறுநவித்து விடுகிறேன்.

அஷலமயபாக்கப்பட்ட பிள்ளை  
ஊறுத் தொடங்கிய விழிகள்,  
ஹாற்றிக் கொல்லிடே உதாராய்,  
ஈங்கோ வெற்றுத்துப் பார்க்கிறன,  
சாந்தி அபைந்த ஆத்மாக்களின்  
தரிசனம் கிடக்க கூடும் என்ற  
பிள்ளை சிறிய நப்பானாயில்,  
ஏறால் காயாத கண்ணீருக்கு  
ருகிறைப்பே அர்த்தம் கிருங்கிறது.





## 14. பெய்களும் மந்திரமும்

பேய்கள் பற்றிந் தெரியுமா உனக்கு?  
பேய்களின் தரிசனம் விஷத்திருக்கிறதா?  
தலைகளில் கூர்ந்து திரிவனவும்,  
தீட்டிய கண்ணுகளோடு  
காலு பிளாஸ்டிக் காத்தயு  
கடற் பரப்பில் நிலை கிளாஸ்டிருப்பனவும்.  
அவ்வப்போது வானில் சுஞ்சரிக்கு  
கூற்றுக் கணக்கிடம் உயிர்களை  
மூலாது அள்ளிச் செய்வனவும்,  
பிரச்சிலை நீர்த்து வைக்கும் பாங்கில்  
அத்துப்பாரானதில் தள்ளி விடக் காத்திருக்கும்  
காந்தத்தை அள்ளி பூசிக் கொண்ட்டாலால்.  
  
பயக்குப் பயங்க திருக்கின்றது.


புத்தர் பெருமானோ  
எம்மொமக் காப்பாற்றுக்கள்.  
எல்லாப் பெய்களும்  
விறவிதமாய் அருக்க கோவம் புண்டு  
காலு உயிரை மட்டுமே  
குதி எவத்துக் காத்திருக்கின்றன,  
இரத்தம் குடிப்பதில்  
அணாலிப் பிரியம் அவைகட்டு!

புந்தர் பெருமானோ  
உங்கள் அமைறியை அள்ளித் தெளியுங்கள்.  
பேய்களின் கூறும் குவையக் கூடும்.  
எனது நூதிவட்டமே!  
எல்லா பேய்களும் ஒன்று சேர்ந்து  
வூருமித்து நகர்களின்றன,

புத்த நூற்பியகளே விஸரந்து வாருகள்கள்.  
எல்லோரும் உருத்துச் சொல்லுவோம்,  
“பானாதி பாநா வேரமணி சிக்காபதங் சமாதியாபி  
பானாதி பாநா வேரமணி சிக்காபதங் சமாதியாபி”  
  
எந்தணை ஆயிரம் முறை  
உருத்துச் சொல்லியும்,  
குழந்தை குட்டிகளோடு  
ஒருமித்துக் கிளாஸ்டியும்,  
வெறி கொண்ட பேய்க்கட்டு  
ஆறு ஒன்றும் புரியவிழ்வால் போனும்  
எல்லாம் முழுந்த பிள்ளைரும்  
கண்ணல்லோடு மீண்டும் சொல்கிறோன்.  
“பானாதி பாநா வேரமணி சிக்காபதங் சமாதியாபி”



துமிப்பு; பானாதிபாதா வேரமணி சிக்காபதங் சமாதியாபி  
என்னது உயிர்களைக் கொன்று சமாதியாக்கிறவதைத்  
தலைசெய்யும் புத்தர் பெருமானின் போதனை



## 15 வாழ்வதற்காய்

நீ பட்ட துண்பங்களுக்கூல்லாம்  
ஆறுநாள் சொல்லி ஆற்றுப்படுத்த  
என்னியிப் பார்த்ததான் கிள்ளை.  
சொந்த தேசுத்தியில்  
அமையாக்கப்பட்டு,  
விழங்கிடப்பட்ட வாழ்க்கை  
விட்டிந் தவிந்துப் போக்றது.  
ஏந்த நெரிவுதானம் அற்று  
தொந்தரவுகளுடன் ஈங்கமயாயிற்று.

உன் நினைவுத் திரைகளில்  
பற்றிந்து போன உருவத்தை  
தற்காலிகமாக அழிந்து விடு.  
அதன் படிமங்கள் உன்னளை  
கிள்ளுபிள்ளூம் அழையாக்கும்  
அவனும் அரங்கேற வேண்டாம்.  
அதற்காகவேன்றும் நீ  
அதைச் செய்தாக வேண்டும்.

தீர்த்த விளைச் சிலைகளில்-  
உஷ்ணமீன்க் கதுங்குறை  
உணை வருடிக் கொல்கிறது,  
எனக்கு எல்லாம் புரியின்றது.

அமைதியாகப் பேசிப் பேசி,  
உன்று பகவனைகளின்  
நலிந்து புள்ளிகளில் தாங்கப்படும்,  
மல்நூபிமானந்தள் வீர்ப்பு  
உண்ணாத நிலைருத்து விட மாட்டாது.

இப்போதைக்கு நீ உயிர் வாழ வேண்டும்  
அதற்காக உரத்துப் பொய் கொல்,  
யாருக்கும் அஞ்சித் தேவையில்லை,  
என்னன உனது எதிரியென்றும்  
நான் உள்ளை மொல்ல வந்தவளைன்றும்,  
மையமைப்போடும் எண்ணீரோடும்  
பேர்க் காடுகள் இராம  
ஏனக்கெதிராம சாட்சியானிற்கு விடு.


நீ பட்ட துண்பங்களுக்கூல்லாம்  
ஆறுநாள் சொல்லி ஆழ்வுப்படுத்த.  
என்னிடம் வார்த்ததான் கிள்ளை.  
உன்னளுக் காத்துக்கொள்ளும் நிப்பியந்தும்  
உனது ஸுக்களினாயிற்று.

உனது வாழ்ந்துயன் இப்போதைக்கு  
மதிப்பிடுத்துகிய பொக்கிமுடு,  
எனக்கெதிராளரும் என்பதால்  
அதன் கணதி கூட பிக் அந்தகம்,  
பிரயோயித்து தற்காத்துக்கொள்.

கழிந்து போன அந்தியாயவங்கள் பற்றி  
கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை,  
வச்சப்படுத் வார்த்தைகளால்  
போனி உணரவு ஏற்றும்.  
உண்ணாத் திருப்பிப்படுத்தி விட முடியும்,  
அதற்கு நான் தயாரிக்கலை  
உண்ணடையாக இருக்க விரும்புவிருமேன்.  
அவன்திற்கூடும் சேர்த்து  
ஏன்னை மளர்விட்டு விடு.

உண்ணாத் துண்பத்தில் ஆழ்த்திவிட்டு  
நான் மட்டும் என்ன  
ஆருவிலை காலம் கடிக்கின்றேன்:  
உணக்குக் குத்தப்பட்டநாக்கிற புத்தினரை  
மனிதங் கேடையும்!  
எனக்குக் குத்தப்பட்ட முத்தினரை  
பயங்கரவாதி !  
நல்ல பொருத்தம்,  
நல்ல பொருத்தம்.

என்னிடவிருந்து உண்ணனப் பாதுகாக்க  
எத்தனை எந்தவளை முயற்சிகள்.  
அதில் நீ கொள்ளப்பட்டாகும் கூட நியாயம்,  
உள்ளளங்க கொள்வதற்கும்  
என்னைக் கொள்வதற்கும்  
வரப்படாத காரணிகள்.  
தீவிரவாதத்திற்கு எதிரான -  
மனிதாபிமான நடவடிக்கையால்,  
கிழகுவாக வசப்பட்டுப் போயிரு.



## 16. யீடுக்காக கை கொர்த்து

நோழுகளே! வாருங்கள்,  
அன்பர்களே! வாருங்கள்,  
உறவுகளே! நீங்களும் வாருங்கள்,  
சிலதவுகளுக்குள் சிக்குண்டு விட்டும்  
வாழ்க்கையை பிடித்து நாருங்கள்,

நானாக எழுவதற்கு முதியாதபடி,  
துப்பாக்கிகளின்னழும்  
பீரங்கிகளின்னழும்  
இருக்களத்தில் சிக்கி,  
சின்னாபின்னமான  
எல்லாவற்றுக்குள்ளும்,  
ஒருவளாய் ஒத்திப்போன பூர்த்திடம்...  
ஒரு கை தாருங்கள் எனக்கு,  
எழுந்து கொள்வதற்கு,

நேரம் பற்றிய கணவுகள்  
களாவுகளாகவே கலைந்து போன பின்னும்  
எதுசியிருப்பது,  
மலையில்பட்ட வாழ்வும்,  
உயிர் போகும் வலியோடு  
வனங்மான ஈடுகளும்தான்.

ஒரு சூருத் சோற்றும்கும்,  
ஒரு பிடிநுத் தன்மீருக்கும்,  
நொந்து போன பிளைவுகளோடு  
சோர்ந்து விட்கும் எனது வாழ்வு,  
காத்தும் விடப்பதுகளாம்,  
ஊன்றி நிலைப்படுவதற்கும்  
பற்றிப் பட்டிருது விடுவதற்கும்  
ஒரு உறவிக் கருத்தின் நீண்டங்கமாக்கோ.

அவ்வளவு என்றில் உங்களால்  
உதவிட புழுயாது.  
தலையுள் எல்லாம் தூண்டிட  
எப்போது உருகள் குறல்  
எனக்கு, மிக அவள்ளையில்  
ஓயிட்டும் என்பதும் தெரியாது.  
  
எவக் குரவில் உடத்துக் கத்தி  
உதுவி கோரும் உரிமை கூட  
மட்டுப் படுத்தப் பட்டாறுக்கிறது தெரியுமா?  
எல்லாவற்றிற்கும் அப்பால்,  
நான் தேவையுண்டென்  
நிங்கள் அதைப் புரிந்து என்னள் வேண்டும்.

ரூபசங்கள் நிறைந்த தெரிவுகளும்  
சாதுரிய மிதிந்த நகர்களக்கும்,  
நீண்ட தூரத்தில் பிள்ளைர்  
ஈத்தியப்படுத்தி கூடும்,  
இதுவெற்கக்கூடும் அதனைத்துயும்  
கக்குதுக்கிளான்ட் படி.  
சிகித்தந்து போன வாழ்வை  
தூங்கிக் கொள்கிழுவன்,  
உய்யலின் வீர வாணங்களும்  
இதரால் குரவின் அதிர்வாங்கும்  
இன்னாலும்  
என் சொலிப்பமறக்களில்  
உள்ளதுக்கிளான்டு கான் இருக்கின்றன.





## 17. மணங்குழுந்

காலத்தின் ஆயிர சிலத்தூக்களில்  
நக்கி எறியப்பட்ட உரிமையினர்  
ஏசு ஜோசீசு குரல்கள் பூவிக்கின்றன,

அதிரந்து அலமதி வொண்ட  
எலது தேசத்தின்.  
இருத் வாஸ்தவின் வீசும்  
இன்னும் தில்லாநு போலவிட்டலை.

ஷங்ம வழந்த எழுப்புக் கூடுதல்  
நிள் புதை குழிகளில்  
புதைக்கப்பட்ட நூட்கள் ஆகவிட்டன.

நுப்பாங்கிழவின்னூம் பிராக்களினதும்,  
வரவேற்போனச அதிர்வுகள்.  
கிள்ளாழும் பயங்கிழவின்றன  
நாவங் கடந்தும்.

அவங்கையில் துறை விழுந்த  
சிக்கனின் ஆஸ்மாக்கள்  
எலத்தோயா அவாவி நிற்கின்றன.

அலமதி திரும்பி விட்டாய்  
எல்லோரும் சொல்லிக்கொள்ள,  
நான் இன்னாழும் வகுதிதான்.

எனது கண்ணிருக்கும் எந்திருக்கும்,  
எந்தப் பெறுமானமும் கிள்ளலையென்று  
யாரோ விதி வரைந்து விடார்கள்.

மதியும் தோற்றுப்போம்,  
நதியும் தோற்றுப்போம்.  
நான் அளவுத்தயான போது,  
இறுதல் ஸாங்னாவர்கள் எல்லோரும்  
வாத்தமாக அநைமையாகப்பட்டுப் போயினோ.

எனது கண்ணிருத் துமப்பபறன்று  
உறுதிமொழி கூறிக் கொண்ட  
வெள்ளசுச் சட்டமடக்காரர்களும்,  
வார்த்தைங்களும் அதிரந்து  
ஒவேசமாப் சுருத்திரம் படைத்து,  
ஏதந்தர தேசத்தில் கொட்டியெற்றி  
உற்பலங்களில் காலியம் படைத்த  
தக்கவர் பெறுமங்களும்,  
வெட்கம் தில்லாமல் புரியானிரி சாப்பி...  
தூவையாடப்பட்ட எல்லாவற்றையும்,  
நினைவுத் தினராயகளிலிருந்து  
தாக்கியிருந்து விட்டு.  
எஞ்சிய உயினரப் பற்றியபடி நான்...

உடம்பு அலைற்று கொண்டிருக்கவிருது,  
ஏந்தேக நபைய்  
தீவிரவாதியாய்  
பயங்கரவாதியாய்  
உல வியர் சுமற்று.

பொந்தத்தில்  
அராதறவற்ற அகதியாய்,  
முகாம் முகாமாக  
சிகுத்தகப்பட்ட வாழ்வு.  
இன்னாழும் எயத்தேயோ எதிர்பார்த்தபடி  
நம்பிக்ஷையுடன் காத்திருக்கின்றது.



## 18. வாழ்வதிலும் பார்க்க

நானெல்லோ நானெல் மறுநாலோ  
எனக்கும் ஒரு விழயல் சிட்டுமென்று-  
ஒமாற்றங்கள் சுமந்து சுமந்து  
கணைத்துப்போன மனது,  
ஆத்திரப்பட்டு சொன்னது  
வாழ்வதிலும் பார்க்க ஶாவது மேல்.

விதி வரைந்த பாலைபில்  
வாழ்விளாச்சரால் வாழ்வோம்  
சாலிவள்ளரால் சாலேவாம்  
எவ்வளவு உருதிபடன் எடுத்துக்கொள்ட மாழி.

கொஞ்சபவன் கவங்வான்,  
வெந்துகண்டுகளின் எதிர்முனை  
ஏதிரியின் யக்கட்  
நோக்குதையின்.  
நமைவளைய் நின்று போதித்தது,  
அப்போனிதல்லாய் ஶாலு இனித்தது!  
ஆனாலும் வாழ்வு காக்கவில்லை!

என் தேசும் பற்றியிடம்  
எனது ஏதிர்காலம் பற்றியிடம்  
எழிர்வு சாறுப்பட்ட கணவுகள்.  
எனக்குள் விழைத்தது  
வாழ்வதிலும் பார்க்க ஶாவது மேல்,  
அப்போது வாழ்வின் மீது பற்று ஒருந்தது,  
மனது கணைத்து போகவில்லை  
திடம்பு கூடுதல் வீசில்...

சித்திரவதை கூடங்கள்

முகாம்களாக பரிமாணம் பெற்று,

முட்கம்பிகளால் போர்த்தப்பட்ட போது

உயிர் வாழ உணவும் நீரும் அளிப்பது,

எதிரிக்கும் கூட நிரப்பந்தமாயிற்று.

மனிதாபிமானம் என்று

அதற்கு பெயர் சூட்டி மகிழ்ந்த போது

நான் உயிரோடு பிணமாகினேன்,

அப்போதெல்லாம்

வெடிகுண்டாய் மாறிச் சாக

கனவு கண்டு சோர்வுற்றேன்,

சாவின் மீது பற்றிருக்கவில்லை

சாவதில் பெருமையும் இருக்கவில்லை,

வாழ்வதில் பிழிப்பும் இருக்கவில்லை.

நொந்து போன வாழ்க்கைக்கு

நிரந்தரத் தீர்வாய் இப்போதெல்லாம்...

அடிக்கடி மனது சொல்கிறது.

வாழ்வதிலும் பார்க்க

சாவது மேல் என்று.

## 19. மீள்வருகை

உனது எல்லா எதிர்பார்க்கைகளும்

காற்றோடு சங்கமித்து

வீர ஆத்மாக்களுடன் ஜக்கியமாகிட்டு

மலை முகடுகள்

பரந்த வான் வெளி

பாயும் நதி

சலசலப்பில்லாத தென்றல்.

எனது வருகையை உணர்ந்துகொள்

உயர்ந்தோங்கி வளர்ந்த மரங்களிடையே

காற்றின் அசைவுகளோடு.

நான் சொல்லிக்கொண்டிருக்கும் செய்தி

இத்தனைக்கும்

உனது செவிப்பறைகளை

அடைத்திருக்க வேண்டும்.

மனதைத் திட்படுத்தி

அமைதியை உள்வாங்கியபடி உற்றுப்பார்,

எனது வருகை

உனக்குப் புலப்படக்கூடும்.

## 2.0. மன்னிப்பீர்களாக

பாங்கோசை இழுந்த  
பள்ளிவாயல்களின் சொந்தக்காரர்களே!  
எங்களை மன்னித்து விடுங்கள்.  
துடைத்தெறியப்பட்ட வாழ்வுக்காகவும்  
பறித்தெடுக்கப்பட்ட உயிர் உடைமைகளுக்காகவும்  
சூனியமாக்கப்பட்ட எதிர்காலத்திற்காகவும்  
மனதார கேட்கப்படும் மன்னிப்பு இது.

இரத்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்ட  
பள்ளிவாயல்களின் சொந்தக்காரர்களே!  
எங்களை மன்னித்து விடுங்கள்  
துப்பாக்கிச் சண்ணாங்களோடு உறவாடி,  
தொழுகையில் உயிர் பிரிந்த புனிதர்களுக்காகவும்  
சந்தைகளிலும் வீதியோரங்களிலும்  
பறிக்கப்பட்ட உயிர்களுக்காகவும்  
மனதாரக் கேட்கப்படும் மன்னிப்பு இது.

வெடியோசைகளில் சங்கமமான  
உயிர்களின் சொந்தக்காரர்களே!  
எங்களை மன்னித்துவிடுங்கள்  
களைந்து போன நித்திரைக்காகவும்  
பிரிந்து போன உயிர்களுக்காகவும்  
ஊனமாக்கப்பட்ட உடலங்களுக்காகவும்  
உளமாரக் கேட்கப்படும் மன்னிப்பு இது.

பாதையோரங்களில் சிந்தப்பட்ட  
குருதியின் சொந்தக்காரர்களே!  
பரிதாபமாக உயிர் நீத்த ஹாஜிகளே!  
உங்கள் எல்லோரினதும் ஆத்மாக்கள்  
சாந்தியடைந்து புனிதமாகட்டும்.  
எங்களை மன்னித்து விடுங்கள்,

உயிர் பிரியும் தருவாயில்  
எங்களுக்கெதிராக  
நீங்கள் விட்ட சாபங்களின் அறுவடை  
மிகக் கொடுமையானது.  
அதன் வீச்செல்லை அதீமானது,  
அதன் காவுதிறன் கணதிமிக்கது,  
மனப்புரவமாகக் கேட்கப்படும்  
மன்னிப்பு இது.


சிற்றிழப்பாயினும் பேரிழப்பாயினும்  
என்னால் விளைந்த அத்தனைக்காடும்  
இனிமேலும் என்னை குற்றம் சொல்லாதீர்  
உளங்கனிந்து மன்னிப்பீர்களாக,

வார்த்தைகளால் சுட்டுத்தள்ளி,  
உணர்வுகளால் காயப்படுத்தி.  
வதை செய்து என்னைக் கொன்று  
இனியும் இனியும் சங்கடத்தில் ஒழுத்தி,  
கைசேதங் கொண்டு அலையச் செய்யாதீர்  
எல்லாவற்றுக்காகவும் மன்னிப்பளிப்பீர்.

கிந்தந் தேஷ்டலில் ஓனச கெட்டடும்.  
அது ஏரங்கள் எழும்பும் பேரோனச  
சிரவன்டு கரங்கள்  
திளைந்தெழுப்பும் ஓனச

ஒன்று எனது யரம்,  
மற்றையது உண்ணு கரம்,  
அதிர்ந்து தட்டடும்  
புறிய சங்கீதம் பிழக்கட்டும்  
பேரத்திரவுன் சுமந்து  
தேவீபாங்கும் பறவட்டும்.

உணக்குமினங்கருமாடும்  
ஒரு சுதந்திர தேசத்தை  
கட்டைமக்கும் வளவுகளுடன்,  
நாவைய நமது ஏந்ததிகளின்  
புண்ணங்கயில் அறு மறைட்டும்.



## 21. ஒரு பிழி மணி

நந்தம் முழந்து போயிற்று  
தீவிரவாழிகள்  
ஞோற்றுப் போயினர்,  
பயன்கரவாழிகள்  
அழிந்து போயினர்,  
மனிதக் கேடயம்  
பாதுகாக்கப்பட்ட  
நந்திர தேவிது.

முள்ளிவாய்க்கால்  
முற்றுப்புள்ளி வைத்தது.  
நந்திக் கடலோடு  
எல்லாமும் சங்கமம்,  
பட்டாசுக் கொளுத்தி கொண்டாட்டம்  
எனக்கு மனது நிறைந்திருந்தது.

அன்பர்களே! தோழர்களே!  
இனி இது ஒரே தேசம்!  
எல்லோரும் ஒரே மக்கள்  
இரு தாய் மக்கள்.  
எங்கள் தலைவர்  
உரத்துச் சொன்னார்  
உலகமெல்லாம் அது எதிராலித்தது.

எனக்கு ஒரு பிழி  
மண் வேண்டும்.  
அதை பிச்சையாய் தாருங்கள்,  
விடுவிக்கப்பட்ட  
முள்ளிவாய்க்காலிலிருந்து...  
இரசாயனை பகுப்பாய்வுக்காக,



## 22. பீணால் பொதந்தருப்பது

தலைப்பதற்காக வெட்டப்பட்ட  
இந்த மரத்திற்கு  
புரிந்து கொள்ளப்படாத கதைகள்  
நிறையவே இருக்கின்றன.  
அவைகளை உரத்துச்சொல்ல  
எனக்குக் குரல் இல்லை.  
அவைகளை அழுத்திச் சொல்ல  
எனக்கு அதிகாரமுபில்லை  
நான் சொல்லாவிட்டாலென்ன!  
யாராவது சொல்லி வைப்பார்கள்.

மரம் கூட தானாக முனைக்கவில்லை  
யாரோ எதற்காகவோ போட்ட விதை  
பெரு விருட்சமாய் அகல கிளை பரப்பிற்று,  
நிரப்பந்தத்தில் அதன் வளர்ச்சி,  
இரத்தமும் சதையும் கண்ணீரும்தான்  
அதன் இருப்பை உறுதிப்படுத்திற்று.

வலுக்கட்டாயமாக வெட்டப்பட்ட போது,  
தலைக்கும் என்ற நம்பிக்கையுடன்தான்  
வீழ்ந்து போனது.

எல்லாவற்றையும் எதிர்கொண்டு வென்று  
தோற்றுப்போனது கூட  
நிரப்பந்தத்தின் மறுகோணம்.  
எல்லோருக்கும் பிழத்த வளர்ச்சி,  
எதிரிக்கும் பிழத்துப் போக நியாயமில்லை  
அதிக வளர்ச்சியை அங்கீகரிக்க  
அவனால் எப்படி முடியும்?

எனது ஒரு கண் போயினும்,  
உனது இரு கண்களும் போக வேண்டும்.  
வீழ்ச்சியை அவாவி நின்ற மனதுகள்  
மகிழ்ச்சியாக வாழ்த்துச் சொல்கிறது பார்.

திரை மறைவில் நட்பு பாராட்டி  
நம்பிக்கையூட்டிய கரங்கள்,  
எதிரியுடன் குலுக்கி கொள்கின்றன பார்.  
நட்பு என்ற பெயரில்  
உதவி என்ற பெயரில்  
ஆதரவு என்ற பெயரில்  
எதிரி பல உருவங்களைப்பாடான்.


ஏலவே வெட்டப்பட்ட கிளைகளால்  
போடப்பட்ட பிழகள்தான் கத்தியில்.  
உனது கை கொண்டு  
குத்தப்பட்ட உனது கண்கள்,  
இப்போது புரிந்திருக்கும்,  
கைகளுக்கும் கண்களுக்கும்,  
எதிரியால் போர்த்தப்படும்  
பொன்னாடை  
அழகான ஆபத்தென்று.

வெட்டி வீழ்த்தப்பட்ட போது,  
எதிரொலித்த அவலக் குரல்கள்  
காற்றோடு சங்கமித்து  
மறைந்தே போயின.  
இனி ஒருபோதும் மீட்டப்பட முடியாது.

அடிக்குறிப்புகளை எழுதிவிட்டு,  
எல்லாம் ஓய்ந்த போது  
பூணைக்கு மணி கட்டுவது யார்?  
ஓராயிரம் பூணைகள் அணி வகுத்து  
மரத்தையே வெறித்துப் பார்க்கின்றன.

வெட்டப்பட்ட மரத்தின்  
தயாரிக்கப்பட்ட கிளைகள்  
இனி அது பசுமை பேசும்.  
அதில் நிறைய உள் நோக்கமும் இருக்கும்  
அனைத்தையும் பார்த்த படி  
அமைதியாக இருப்பதை தவிர,  
வேறந்த தெரிவுகளும் கிடையாத படி  
நீண்ட கண்காணிப்பின் கீழ்,  
வெட்டப்பட்ட மரம்  
கைதியாக வாழ்கிறது.  
தலைத்து விடக் கூடும் என்று  
அவனுக்கும் தெரிந்து போயிற்று போல.





## 23. யானைக் குற்றம் சொல்ல

மூண்டு தாப்தங்களுக்கு மேலாய்.  
புரையோடுப் போன பந்தம்  
முடிவுக்கு வந்தாயிற்று.  
விழுவிக்கப்பட்ட தேஷுமில்  
இளைச் சதுந்திர மலை எங்கிலும்,  
ஆஸாந்தத்தோடு சொன்ன்பாடு மதிலு  
வெற்றித் திருவிழா வேறு.  
  
ஒன்றையும் சீங்க முடியவில்லை,  
பயங்கரவாதிகளின் எச்சம்  
இன்னாழுப் புவிரப்போடு திருக்கிறது.  
தீவிரவாதமும் முற்றுப் பெறவில்லை,  
அனான்நையும் அடக்கப்போடு  
அது நிலை வாசகம்.

கழுவைகள் சுவாசிக்கும்  
“ஏசி காற்று” பற்றியும்.  
மாணங்கெட்டபூர்கள் சாப்பிடும்  
பாராளுமல்ல பிரியகாணி பற்றியும்  
மன்றுபில் நாலைந்து  
வெயிலில் காடும்  
ஒவ்வொக்கைங்கே நெரியப் போகிறு?

அறிஞ்ணகவிட்ட  
அமர்க்களப்படுத்தி  
மேலும் மேலும் தேங்காய் அனுரந்து,  
மலடயளாங்கப்பட்ட குடமகளுக்கு  
நாற்றுக்கு மேல்  
தலைவர்கள்  
வீராவேமோய்  
கொள்ளக் கோம் தலைவர்கள்,

ஒரு நேரச் சோற்றுக்காடும்  
மறைந்தும் வெயிலுக்கும்  
ஒதுக்கிய கொள்ள பூரித்திற்காடும்  
யலுப் போட்டே ஆலுத்துப் போன  
அந்தப் பாயரேன் பாவும்.

கோருகளில் புராடு அபிவிருத்தி  
கேந்திரங்கத் பால் வார்க்கும் அழுநருபி.  
மறுப் போடவேறுக்கு  
நஞ்சம் பாத்தாதான்.  
அதுவரைக்கும் கொழுத்த வாசம்  
சம்பாறிக்கும் குரியீடு தீடுக்கப்பட  
யாறுக்குத்தான் திவுட்டுமலன்டு?

விடுவிக்கப்பட்ட தேசத்தின்  
 வெற்றிவிழா விமர்ஷை கட்டும்,  
 இன்றில்லாவிழினும்  
 விரைவில் ஒரு நாள்.  
 நமது தலைவர்களும்  
 மேடையின் முன் வரிசையில்  
 பல்லுத்தெரிய இழித்தபடி  
 போட்டோவுக்கு போஸ் கொடுக்க  
 நீயும் அதைப் படிப்பாய்,  
 முன்பக்கப் பத்திரிகைச் செய்தியாய்  
 காலாகாலத்திற்கது  
 மக்களுக்கான மாற்றம்.

யாரைக் குற்றம் சொல்ல?

வெட்கங் கெட்ட

உண்ணையும் என்னையும் விட்டுவிட்டு  
 யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்?

எல்லாவற்றுக்கும் இனி  
 ஒற்றைக் குறியீடு  
 நீயும் நானும் தான்.



## 24. உன்னால் முடியாது

எனக்குத் தெரியும்  
 இனி உன்னால்  
 எழுத முடியாது,  
 இனியொரு போதும்  
 நீ எழுத மாட்டாய்,  
 உனது பேனா மை தீர்ந்தும்  
 காகிதங்கள் விட்டுப் போயும்  
 வெகு நாட்களாகிவிட்டது.

துப்பாக்கி சுமந்து  
 அவன் நிற்கும் போது,  
 கத்திக் கத்தி நீர் வற்றிய தொண்டை  
 இப்போது மொத்தமாக  
 அடைத்துக் கொண்டு விட்டது போலும்,  
 இனி நீ  
 எழுதவும் மாட்டாய்  
 பேசவும் மாட்டாய்  
 அது உன்னால் முடியவே முடியாது.

உன் இயலாமையை  
 உரத்துச் சொல்லி  
 ஒப்புக் கொள்,  
 வார்த்தைகளுக்கா பஞ்சம்?  
 அடக்குமுறைக்குள் நாம்  
 அமிழுத்தப்பட்டுவிட்டோம்,  
 பேணங்கள் பிடுங்கப்பட்டாயிற்று,

குரல்வளையை நசுக்கியபடி  
பேரினவாதக் கரங்கள்,  
இப்படி எத்தனை எத்தனை காரணிகள்?  
ஆட்டதெரியாதவனுக்கு மேடை பாடு  
ஆட்ட தயாரில்லாதவன்  
மேடையே கிடையாது என்பதில்  
தப்பில்லைதான்.

நீ சொன்னால்  
நம்பித்தானே ஆக வேண்டும்,  
உனது பலவீணங்களை மறைக்க  
அழகானதோர் ஆடை, பேரினவாதம்.  
எல்லோரும் நம்பி விடுவார்கள்  
நீ சொல்வதைத்தானே  
நம்பியாக வேண்டும்.

மரணத்திற்குப் பயந்த கோழையே!  
மாவீரம் பற்றிய உனது பாடல்  
வீரச்சாவு பற்றிய உனது கதைகள்  
தேசம் பற்றிய உனது கவிதைகள்  
எல்லாம் அப்படியே.  
உணர்ச்சிப் பிரவாகத்தோடு...  
எத்தனை ஆவைசமாய்  
எழுதிக் குவித்தாய்.


காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்காயும்  
தோற்றுப் போன வீரனுக்காயும்  
ஒரு இரங்கற்பா எழுத  
உன்னால் முடியாமற் போயிற்றே!  
மகா கோழை நீ,  
தைரியமாக வேசம் போட்டவன்.

எனக்குத் தீராத கவலை தந்து  
இதயத்தைக் கணக்கச் செய்து  
கண்களைக் கலங்கச் செய்து  
என்னைப் பாடாய்ப்படுத்திய  
உனது எழுத்துக்கள்  
தேசங் கடந்து உரத்து ஒலித்தன.

பலி கொள்ளும் படலம்  
ஓய்ந்த போது,  
வெஞ்சம் தெரிக்கும்  
உன் எழுத்துக்கள்  
எப்போது வருமென ஏங்கித் தவித்தேன்.

எல்லாவற்றுக்குமாய் மன்னித்து விடு,  
ஒரு தொடைநடுங்கியை  
ஆகர்ஷன் புருஷனாக  
கற்பிதம் கொண்டதற்கும்,  
ஆராதித்து ஆனந்தமடைந்ததற்கும்  
தயவு செய்து மன்னித்து விடு.

அடிக்குறிப்பு:  
உனக்குப் பிரச்சினையான்றுமில்லையென  
கண்டுகொள்ளும் போது  
வீராவேசமாக நிச்சயம் எழுது.  
என்னைப் போல  
ஓமாந்த உணர்வாளன் ஒருவன்  
நிச்சயம் படிப்பான்.





## 25. மீண்டும் ஒலத்தல்

உயர்ந்த சிகாக்ஸில்  
ஒலத்திறாயந்த பாடல்.  
மீண்டும் ஒலிக்காதா என்று  
அழவாலைத் தாண்மைப்படி  
ராகமிழிந்து போயிற்று.

ராசங்கிள் தீண்ணி  
பிரிச்சு உயிர்கள் போல,  
எவ்வள்ளத்தாக்காடன் சுருதியிழுந்து  
வோர்க்கப்பட்ட வார்த்தாக்கஞ்சும் கூட  
யெறுமானமிழுந்து போயிற்று.

நுப்பமாகக் கல்லிக்கப்பட்ட  
ஒதன் தரத்தில்  
குலறியெதுமிள்ளைதான்.  
கையாளப்பட்ட ஏந்றான்  
யாருங்கினா சொந்தப்பாலேயு.

அர்த்தங்களா யாரோ அற்பிக்க  
இலையியாயச் செலிமருத்தல்  
நிரப்பந்தமாயிற்று,  
யாரோ முறையுமூன்றின்றார்கள்  
ஏரண்மோ? பல்லவியோ?  
பாடல் உயிர்ப்பு யெறுவதாப் அர்த்தம்.

வெளிப்படுத்தவின் முன்னாலிலிப்பு  
வசப்பாத வார்த்தைகளை விட்டுவிட்டு,  
உடோலையாரு யைத்தில்  
கிப்பழயாபின்.  
பாடல் மீண்டும் ஒலிக்கும்  
சுற்று தாமதிந்து.





## 26. ராஜதந்திர வளையாட்டு

நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளை  
மீண்டும் உன் மன்றிற்கு  
சமர்ப்பிக்கிறேன்,  
திரும்பவும் நீ  
நிராகரிப்பதற்காக.  
  
சமர்ப்பிப்பதால் நானும்  
நிராகரிப்பதால் நீயும்  
தொடர்ந்தும் திருப்தி படுத்தி விடுகிறோம்,  
நமது மக்கள் பெருமான்களை.

ஆடு லில்லாவிட்டால்  
மரக் கன்றுக்கு எதற்கு கூடு?  
புலியும் சீங்கமும் லில்லாவிட்டால்  
மானுக்கெதற்கு ஜாக்கிரதை?  
பிரச்சினை லில்லாமல்  
உன்னாலும் என்னாலும்  
வாழ முழுமுழு தெரியவில்லை.

கேட்பது எனது ராஜதந்திரம்,  
மறுப்பதும் பரிசீலிப்பதும்  
உனக்கேயுரித்தான் ராஜதந்திரம்,  
மறுத்தபோது கொதித்தெழுவதும்,  
கொதித்தெழுந்த போது  
நீ சமாளித்துவிடுவதும்,  
அற்புதமான விளையாட்டுத்தான்.

நமது விளையாட்டுக்களின் நூட்பம்  
மகாஜனங்களுக்கு புரியப் போவதில்லை,  
உனது அறிக்கை  
உனது மக்களையும்,  
எனது அறிக்கை  
எனது மக்களையும்  
திருப்திப்படுத்திவிடும்,  
என்ற நம்பிக்கை  
இருப்பது போதும்.

உனதும்  
எனதும் வாழ்க்கை  
இந்த விளையாட்டுக்குள்தானே  
தாங்கியிருக்கிறது.

நப்புக்குத் தெரிந்த ரகசியங்கத  
கிப்போலைத்தகு மட்டுமல்ல,  
எப்போலைத்தகும்  
எப்போலைத்தயில்லும்  
யாநுக்கும் சொல்ல வேண்டாம்.

புதிய நடப் பாரிக்கலை  
இடத் தள்ளில் பயிற்றுவிந்து,  
விந்துதகளிலும் நுட்பாங்களிலும்  
அவர்கள் நேறினிட்ட பின்னர்,  
ஏந்த நதிய் கனரயில்  
மானும் நீடிம்  
டூய்வெடுப்போக்.

விளையாடிக் கலைத்த ராஜதந்திரிகளுக்கு  
தொந்தரவில்லாத ஒழியிடம்  
ஏந்த நதிக் கனர,



## 27. தலைவர் சொல்லான்

புயல் எவ்வள்ளுக்கான் போது  
போர் தீமகம் கூட்டுக்கான் போது  
தலைவர் சொல்லான்.

“புயலை எதிர்க்காள்ளத் தயாராகுங்கள்  
மாவீரர்களாய் மான்றவில் படியு.  
அஞ்சா சிந்துச்சுரக்களோ  
நினைச்சிருந்தங்கள்”

தூங்பாக்கியின் வெடிக்கத் திராபங்கிட,  
அது ஒரு குராவனி போலே  
கழுங்குத்து உச்சம் செங்கூட் போது,  
வெற்றி அண்ணிம் வீர மரங்கம்.

எல்லா யுத்த தந்திரங்களும் பொய்த்து  
மாவீரம் மக்களைத் தழுவி,  
எல்லாம் ஓன்றாகி குருதியில் மூழ்கி  
உயிர் மூச்சு - அவஸ்தைகளுடன்  
பிரியாவிடை பெற்றுச் செல்ல,  
எல்லோரும் தலைவன் முகம் பார்த்தனர்.

அதில் குழப்பமில்லை, சங்கடமில்லை  
வீரம் சொட்ட, அமைதி கொண்டிருந்தது,  
கடைசியாக அவன் வாய்திறக்க  
அவாக கொண்ட காத்திருப்பு.


“நீங்கள் எல்லோரும்  
நன்கு தீட்டப்பட்ட  
சூர்யமையான கத்திகள்  
உங்களை மண்ணில் விடைக்கிறேன்  
மாங்கிப் போவதும் பளிச்சிவதும்  
காலத்தின் போக்கில்  
நீங்கள் தீர்மானிப்பது”.

“மாவீரம் சுமக்கப் போகின்றவர்களே!  
எனதருமை மக்களே!  
இடியுதப் போர் முடிவடைகிறது  
இடியுதப் போர் முடிவடைகிறது”.

சலனமில்லாத ஒளி வீச்சு  
உயிர் ஓசைகளில் பட்டு  
சாந்தமாக விடைபெறும் பொழுதுகளில்  
உறுதி உச்ச வீச்சு  
பிழுக்குப் பிறக்கமற்றுத் தெரித்தது.

புயல மௌனம் பேசியது,  
குறாவளி மலர்களை  
மென்மையாய் முத்தமிட  
தென்றல் குழம்பிப் போனது,  
எல்லாம் அமைதி கொள்ள  
தலைவன் சொல் அதிர்வுகள் சுமந்து  
தேசங்கடந்து பயணித்தது.

தீட்டப்பட்ட கத்திகள்  
பளிச்சிக்குபோல் பளிச்சிட்டு  
ஒளியுட்டும் என்ற எதிர்பார்ப்புகளோடு  
காலம் மௌனமாய்க் கரைகிறது.





## 28. மெளனப் போரும் புன்னகை ஆயுதமும்

அமைதியாகத் தொடரும் ஒக்கிரமிப்பு  
அமாவாசையில் தீட்டப்பட்ட திட்டம்,  
அது அப்பழத்தான் இப்போதைக்கு ஜொலிக்கிறது.  
கூரியஸ்தமனத்தில் வீரியம் பெறும்  
கொள்கை கோட்பாடுகள்,  
விழியலோடு மெளனம் போர்த்திக் கொள்ளும்.

ஒரு பாம்பின் நகர்வு,  
பதித்திருப்பது ஒற்றைத்தபம்,  
சத்தமில்லாத நகர்வகளுக்கு பின்னால்  
பொதிந்திருக்கும் அர்த்தங்கள்  
அவ்வளவு எளிதில் புலப்படாது.  
எஞ்சியிருக்கும் தடயங்கள்தான் சான்று.

புயலுக்கு முன்னரும் பின்னரும்  
நிலவுகின்ற அமைதி சொல்லும் செய்தி  
மிகவும் கணதியான அர்த்தம் பொதிந்தது.

தேசப்படத்தில்  
எல்லைகளுக்கு இடப்படும்  
புதிய கோடுகள்,  
தசாப்தங்கள் கடந்து  
அடிமையாக்கும் கை விலங்குகள்,

மெளனமான மாயப் பரப்பினுள்  
சிதைக்கப்பட்ட பாரம்பரியங்கள்  
எஞ்சியிருப்பதும் ஆச்சரியம்தான்,  
துப்பாக்கிகள் தூங்கிக்கொள்ளல்  
பேனைகள் விழித்துக் கொண்டன!  
சத்தமிட்டு அடக்கிவிடுவது  
அராஜகமாகி விடுவதனால்தான்,  
புன்னகைத்து அடிமையாக்கும் விணோதம்  
அன்றாடங்களில் சங்கமித்து விடுகிறது.

ஒருவருக்கும் தெரியாத புதிய பாலை  
ஏற்படுத்தப் போகும் ஈரப்பும்,  
உளமாற அள்ளித் தெளிக்கப்படும் அன்பும்,  
ஆற்ற தழுவியபடி சொரியப்படும்  
புன்னகையும்,  
கண்ணீரைத் துடைத்து விடும் கரங்களும்,  
ஆறுதலூக்காய் வீசப்படும் சொற்களும்,  
பெயர்த்தெடுக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டவை.

ஒரு மாலைப் பொழுதிற்குள்  
ஈர்த்தெடுத்த மனங்களை,  
போலியாய் புனையப்பட்ட  
பாசக் கயிற்றினால்  
எப்போதைக்கும் கட்டிப்போட்டிட வேண்டாம்.

“நாளெள்ள உனக்கில்லை  
இன்றுமட்டுமே உனக்கானது”  
யாரோ சொன்ன தத்துவம் உண்மைதான்!  
இன்றைய புன்னாகைகள்  
நாளைய உனது விரோதிகள்,  
இன்று உனக்குச் சாவ  
நாளை உனக்கு அழிவு,  
இன்றுகளும் நாளெள்களும்  
இப்படித்தான் செய்தி சொல்கின்றன.

எல்லா யதார்த்தங்களையும் தாண்டி  
இன்று அழிமையாக்கப்பட்ட போதில்,  
நேற்றைய அந்த விரோதி  
நாளை உரத்துச் சொல்வான்,  
“விரைவில் எல்லோருக்கும் விடுதலை” என்று  
அப்போதும் கூட  
மானங்கெட்ட கராங்கள்,  
மரத்துப் போன மனது அமைதிகாக்க  
கண்ணீரைத் துடைக்க நீஞும்.

புல்லரித்துப் போய் புதிரோடு  
பார்த்துக் கொண்டிருப்பதை தவிர,  
தெரிவுகள் ஒன்றுமே இல்லாத  
சூனியப் பகுதியொன்றில்,  
மெளனமான அந்தப் போர் தொடரும்  
புன்னாக ஆயுதங்கள் சுமந்தபடி.

## 29. இர்சிப்படித்தான்

பயங்கரவாதிகளிடமிருந்து  
விடுதலையும் பாதுகாப்பும்.  
தேசிய வீரன்  
நெஞ்சயர்த்தி விழைப்பாக நின்று  
“சல்யூட்” அடித்தான்,  
வெற்றி வெறி அவன் கண்களில்  
பளிச்சிட்டுப் பிரகாசித்தது,  
அவன் வீரப் பிரகடனம் செய்தான்  
தேசமே அவனுக்குத் தலை வணங்கியது.

ஆடு நனைவதில்தான்  
எத்தனை கோடிக் கவலை  
ஓநாய்க் கூட்டத்திற்கு!

இனி துப்பாக்கிச் சப்தமில்லை,  
செல் வீச்சு அச்சமில்லை,  
“பங்கர்” வாழ்க்கைக்கு விடுப்பு,  
பீரங்கிகளுக்கு நெழிய ஓய்வு.  
எல்லாமும் காட்சிப் பொருளாக  
இனி அப்படித்தான்  
தேசத்திற்கு மகுடம் சூட்டப்படும்.  
பாவம் ஓநாய்கள்.  
மிக அண்மித்துக் கண்ணீர் வழக்கின்றன  
ஆடகள் மீதான பரிதாபத்தில்.

## 30. இன்னும் புரியவல்லை

சொல்ல முடியாத வேதனைகளையும்  
வெளிப்படுத்திட முடியா உணர்வுகளையும்  
தேக்கி வைத்திருக்கும் நெஞ்சு  
வெழுத்து விடுமாப் போல் பதறுகிறது.  
என் பதற்றத்தின் வீரியம்  
யாருக்கேனும் புரிகிறதா?  
ஆறுதலாய் இரண்டு  
வார்த்தைகள் சொல்லுங்கள்.

மெல்ல மெல்லக் களைந்து போன  
போர் மேகங்களும்,  
சிறிது சிறிதாய் ஓய்ந்து போன  
யுத்த மழையும்,  
உடலையும் உள்ளத்தையும்  
அதிர்ந்து சிதறச் செய்த  
துப்பாக்கி சங்கீதமும்,  
ஓய்வு நிலைக்கு வந்தாயிற்று.

இன்றைகள் பற்றிய ஏக்கமும்  
நாளைகள் பற்றிய எதிர்ப்பாற்படும்  
நேற்றைகளின் கவலையினுள்  
மொத்தமாக அமிழ்ந்து போயிற்று.

யார் யாரோவெல்லாம் சப்தமிட்டார்களாம்!  
அவை  
எனக்கான ஆதரவுக் குரல்களாம்,  
பூரித்துப் போனவர்கள் சொன்னார்கள்.

கோசங்களோடு முற்றுப்பெறும்  
உணர்வுத் துளிகளுக்கு  
பரிதாபமான எனது வணக்கங்கள்.

தேச எல்லைகள் கடந்து  
ஒலித்த உரிமைக் குரல்கள்  
இன்னும் ஓய்ந்து போகவில்லை.

குரல்வளையை நசுக்கும் கரங்களும்  
எல்லைகள் தாண்டி நீண்டு கொண்டேயிருக்கும்  
நேற்றைகள் பற்றிய பயத்தோடும்  
இன்றுகள் பற்றிய குதாகலிப்போடும்  
நாளைகள் பற்றிய எச்சரிக்கையோடும்.

குருவிக்கூடு களைத்து  
இன்புறும் மனதுகள்  
கருணைக்கான மனுக்களை  
கட்டாயம் ஏற்றுக்கொள்ளும்!  
பார்த்துக்கொண்டே இருங்கள்  
விரைவில் தீர்வு கிட்டும்!!  
பார்த்துக் கொண்டே இருங்கள்!!!



## 31. ஒர்றைத் தெருவு

விடுதலை என்று  
வாய்த்திறக்காதே  
உனக்கென்ன விடுதலை இருக்கிறது?  
நீ பயங்கரவாதி !

உரிமைகள் பற்றி  
மூச்சுக் கூட விடாதே  
நீ யார்?  
உனக்கென்ன பூர்வீகம் இருக்கிறது?  
விஜயனிடமும் தோழர்களிடமும் கேள்.

எனது பிறப்பும் வளர்ப்பும்  
வாழ்வும் மரணமும்  
இந்த மன்றையில்தான்,  
எல்லா உரிமைகளும்  
எனக்கு மட்டுமேயானது  
என்னிடம் உரிமை கேட்க  
தீவிரவாதி உனக்கு உரிமையில்லை.

நாய் எவ்வளவு குறைத்தாலும்  
கொடுப்பதைத்தான்  
சாப்பிட்டாக வேண்டும்,  
குறை வயிற்றோடும்  
பசியோடும் இருந்தாலும்,  
கொடுத்தவைக்காக வாலாட்டும்-அது  
வெறுப்போடாயினும்  
நன்றியோடுதான் என்பது அர்த்தம்,

எனது வீட்டு எல்லை தாண்டி  
தெரு நாய்களோடு  
உனக்கென்ன சகவாசம்?  
தடைசெய்யப்பட்ட உறவுகள்  
உனக்கு அவசியமில்லை.

நீ - எது செய்தாலும்  
உனக்கு எது செய்யப்பட்டாலும்  
அடக்கி விடவும்  
உன்னைப் பாதுகாக்கவும்  
என்னிடம் ஆயுதம் இருக்கிறது.  
அது தீவிரவாத தடைச்சட்டம்.  
அவசியப்படுமெனில்  
அவசரகாலச் சட்டமும் அமுலுக்கு வரும்.  
நான் மட்டுமே உனது பாதுகாவலன்  
என்னை மட்டுமே  
நீ நம்பியாக வேண்டும்!



## 32. உனக்குமெனக்குமான வித்தயாசம்

உயிர்களோடு விளையாட  
உதிர்த்தில் குளித்து மகிழ்ந்து  
சிறைதந்த உடலங்களோடு  
சங்கமித்துக் கழிந்த பொழுதுகள்,  
உனக்கு அதன் பெறுமதி பற்றி  
சொல்லித் தராமல்தான் போயிற்று,  
மனிதாபிமானத்தை உன்னிடம் எதிர்பார்த்தது  
எனது மட்டமைதான்.

உனக்குத் தெரிந்த பாசையில் பேச  
எனக்கும் மிக நன்றாகத் தெரியும்!  
உனக்குள்ள அங்கீகாரமும்  
உன் சொற்களை உறுதிப்படுத்த  
வசதியாய்ப் போயிற்று.

உனது அராஜகக் குரல் நீதமாயும்  
எனது நீதமான குரல் அநீதமாயும்  
முத்திரை குத்தப்படும் போது,  
நான் மெளனமாவதைத் தவிர  
தெரிவுகளேதுமில்லாது போயிற்று,  
இன்னும் நம்பிக்கை இருக்கிறது  
எனது குரலும் உனதை விட  
பன்மடங்கு பலமாய் விரைவில் ஓலிக்குமென்று.



## 32. இரங்கற்பா

எத்தனை பெரிய சாம்ராச்சியம்!  
எத்தனை பலமிக்க படைகள்!  
அதிமதிநுப்பத் தயார்படுத்தல்கள்.  
எல்லாமும் தோற்றுப்போயினவே!  
தமிழ் ஈழத்தின் கதவுகள்  
உடைத்தெறியப்பட்டுப் போயினவே!  
எல்லாக் கனவுகளுடனும் சேர்த்தே.  
இரு “ஹூாலிவுட்” திரைப்படம் போல  
வேகமான நகர்வுகளுடன் முழுந்து போயிற்றே!

சாம்ராச்சியத்தின் பெருந்தலைவா!  
உனக்கென்னவாயிற்று ?  
எத்தனை பெருஞ்சமர்களை சமாளித்தவன் நீ!  
யார்யாரையெல்லாமோ நம்பி  
எப்படி உன்னால் ஏமாற முழுந்தது?  
உனக்கான கல்லறையை  
எப்படியெல்லாம் கனவு கண்டிருந்தேன்!

தூவிய மணற்றுக்கல்கள்

நிலமடைய முடியா ஜனத் திரளில்

உனக்கான இறுதியஞ்சலியும்,

உலகின் எல்லா அலைவரிசைகளும்

ஒன்றாய்த் திரண்டு நேரஞ்சல் செய்ய,

உனது வீரச் சாவை கொண்டாடியபடி

கண்ணோரோடு ஒரு பிடி மண்போட்

கொடுத்து வைக்கவில்லையே!

உனது உடல் விதைக்கப்படாமலேயே

இத்தனை கொடுரமாய் செயற்பட

எதிரிக்கு அவகாசமளிந்து...

உன் வீரச்சாவு

மகிழ்ச்சிக் கொண்டாட்டமாய்

பட்டாசு கொஞ்சதி இனிப்பு பறிமாறி

எத்தனை அவமானமாய்ப் போயிற்று...

கனத்த இதயத்தோடு பொறுத்துப்போக

விழி கலங்கவே அச்சமாயிருந்தது.

மாவீரர்களே! மன்னித்து விடுவகள் எம்மை,

சிதைந்து போன உங்கள் உடலங்களுக்கு

ஆயிரமாயிரம் அஞ்சலிகள்,

முள்ளிவாய்க்கால் கிண்ணமும் எமக்கு

தடை செய்யப்பட்ட பூமிதான்.

நீங்களும் தோற்றுப் போய்

எங்களையுந் தோற்கழித்து விட்டர்கள்

ஆட்சி செய்ய வேண்டிய நாம்

கொத்தடிமையாக்கப்பட்ட போது

கவலைப்படக் கூட அனுமதிக்கப்படாது

தடுக்கப்பட்டுப் போயினோம்.

மாவீரர்களே!

உங்களைக் கல்லறைகளில் விதைத்து

வீரதீர்ம் சொல்லிப் பாட்டுக்கட்டி.

துயிலுமில்லங்களில் வலம் வரவும்

பெருமையோடு அமர்களை நினைவு கூரவும்,

தளங்களேதும் இல்லாது போயிற்று,

நீங்களெல்லாம் துரோகிளாக்கப்பட்டபோது

தலையசைப்பதால் உயிரேனும் எஞ்சியது.

எத்தனை ஆயிரம் வடிவங்களில்

யுத்தங்களை எதிர்கொள்கிறோம்!

தினம் தினம் செத்து வாழ்கிறோம்.

வார்த்தைகள் வீரம் சொட்ட

கூப்பாடும் கோஷமும் போட்டு

உணர்வுகளை உசப்பிவிட்டு,

அடங்கிப் போகும் கோழைகளைத்

தலைவர்களாய்க் கொண்டிருப்பது

காலம் கொடுத்த

கொடுர தண்டனை,

இன்னும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறோம்

புதிதாய்த் தென்றல் வீசுமென்று.


## 34. பத்தோடு பதினொராவது இழப்பு

எனது பாட்டன் தந்தைக்காக இறந்தான்  
தந்தை எனக்காக இறந்தான்  
நான் மகனுக்காக இறப்பேன்  
மகன் பேரனுக்காயும் பேரன் பூட்டனுக்காயும்  
இறப்புக்களால் அலங்காரம் செய்வர்.

விதைப்பவைகள் வீண் போவதில்லை,  
இழப்புக்களால் விதைத் தாட்டுவோம்.  
உயிரை அறுத்து மறு விதைப்பு செய்து,  
மாவீரம் சொட்ட பாடலிசைப்போம்,  
மீண்டும் மீண்டும் உச்ச தொனியில்.

ஒற்றையாய்த் தொடங்கி  
உரத்துப் பாடுவோம்,  
எல்லாவற்றையும் மறந்து விடுவ்கள்,  
எல்லாவற்றையும் மறந்து விடுவ்கள்,  
பத்தோடு பதினொராவது இழப்பு  
இலகுவாய் எடுத்துக்கொண்டு  
எல்லாவற்றையும் மறந்து விடுவோம்.  
கவலையில்லை, குழப்பமில்லை  
பத்தோடு பதினொராவது இழப்பு:  
நானே விழவது எனக்காகவே தான்!  
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்  
தேசம் பற்றிய கணவுகளுடன்.

## பின்னணிப்பு 01



# ரூபர்கள்

# யானை பார்த்த கதை

## நுரூட்டிகள் யானை பார்த்த கதை

இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தருணாங்களில் பாடசாலை மாணவனாக இருக்கும் போது வகுப்பறையில் ஆசிரியர் சொன்ன கதைதான் இது. பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கதை. தெரியாதவர்கள் ஒருவராவது இருக்கக்கூடும் என்பதால் மீண்டும் ஒருமுறை இந்தக்கதையைச் சொல்கிறேன்.

குரூட்டிகள் சிலர் யானை பார்க்கப் பூறப்பட்டார்கள். யானை பார்த்த பின்னர் அவர்கள் யானை எப்படியானது என்பதைப் பற்றி விவரணாஞ் செய்தார்கள் ஒருவன் யானை சுவர் போன்றது என்றான், மற்றவன் அதை மறுத்து யானை சுளகு போன்றது என்றான். அடுத்தவன் இல்லை இல்லை யானை துடைப்பம் போன்றது என்றான். இப்படி ஆளுக்கொரு கதை. சுவர் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வயிற்றுப் பகுதியை, சுளகு என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் காதை, துடைப்பம் போன்றது என்று சொன்னவன் ஸ்பரிசித்தது யானையின் வாலை, எனவே எதையும் அரைகுறையாகப் பார்க்காமல் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று கூறிய ஆசிரியர் புத்தி சொல்லத் தொடங்கினார். அவர் சொன்ன புத்திகள் எல்லாம் மறந்து விட்டன. ஆனால் யானைக் கதை மனதில் நின்று வம்பு செய்தது, அதில் எனக்கு நிறையக் குறைகள் தென்பட்டன பின்னர் அதை அப்படியே ஓரத்தில் போட்டு விட்டேன்.

புத்தாயிரம் பிறந்தது, 21ஆம் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் களைக்ட்டினா ஏதோவோர் பந்திரிகையில் யானைக் கதையை மீண்டும் படித்தேன். புத்தாயிரத்தை

எப்படிக் கொண்டாடவும் திட்டமிடவும் பயன்படுத்தவும் வேண்டும் என்று எழுதத் தொடங்கி இடையே யானைக் கதையும் இருந்தது, அவர் எழுதிய அனைத்தும் மறந்து விட்டது யானைக்கதை மட்டும் மனதில் நின்றது. அந்தக்கதையில் ஏதோ சிக்கல் இருக்கிறது, அது என்ன என்பதை அந்நேரத்தில் உள்ளம் உணர்த்தியது, ஆயினும் சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்க மூன்றா தாயாரில்லாது இருந்தது.

2012ஆம் ஆண்டு பிறந்தது எனக்கு ஒருமுறை எஸ்.பொ வை படிக்க வேண்டும் என்று தோன்றியது கா.சிவத்தமிழ்மரணித்த பின்னர் எஸ்.பொ வைப் படிக்கும் போது வித்தியாசமாக ஏதும் எனக்குத் தோன்றுகிறதா என்பதுதான் மனதில் அடிக்கோட்ட விசயம். அவரது எழுத்துக்களை உணர்வுடன் பழக்கேன் அவை நிறையக் கெய்திகளை என்னுள் விஷயத்துச் சென்றன. தேவை: உண் மையின் உபாசகர் கள் என்ற அவரின் கட்டுரையைப் பழக்குக் கொண்டிருந்தேன். அதில் அவரும் யானைக் கதை சொன்னார். வாசிப்பதை அப்படியே நிறுத்தினேன் மூன்றா யோசிக்க நீண்ட நேரத்தை ஒதுக்கிக் தந்தது காரணம் நான் எஸ்பொவை நான் மீண்டும் படிக்கும் போது அது புதிய கூழல், இலங்கையின் ஆயுத விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு அபிவிருத்தியென்ற முழுக்கம் ஓங்கியாலித்துக் கொண்டிருந்தது.

நான் சிறைச்சாலையில் இருந்தேன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீன் உருவாக்கம் செய்வதற்காக சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவிலுள்ள தமிழ்மீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், நெருக்கமாகச்

செயல்பட்டேன் என்றும், அதற்காக இலங்கையில் செயற்பாட்டுத் தளத்தை நிறுவ முயன்றேன் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்தார்கள். அவசர்காலச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவினை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்று சிறையில் தள்ளினார்கள். அதற்கு வனு சேர்க்கும் விதமாக கிளிநூச்சியில் வைத்து எனது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் தங்கியிருந்த வீடு பிரபாகரனின் புதல்வர் சாள்ள் அண்டனி யுத்தகாலத்தில் தங்கியிருந்த வீடாம்... இவையெல்லாம் கைது செய்தவர்களுக்கு வாய்ப்பாகப் போக, சிறைச்சாலை எனக்கு நீண்ட நிம்மதியையும் ஓய்வையும் தந்தது. நீதிமன்றை முழுமொக நம்பினேன், எல்லாவற்றையும் தெரியமாக எதிர்கொள்ளத் துணிந்தேன், கடைசியில் ஒரு கொலைக் குற்றச்சாட்டுடன் இன்னும் என் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் போய்க் கொண்டிருக்கிறது. சிறைச்சாலை அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னேன் ஒரு “புனையைப் பிழித்து புலியென்று அடைத்து வைத்திருக்கிறார்கள்” என்று. எல்லோரும் சிரித்தார்கள், அவர்களால் இன மத குல மொழி பேதம் கடந்து சிரிக்க மட்டுமே முழந்தது. சரி இனி விசயத்திற்கு வருவோம்.

நிறைய வாசித்து மகிழ நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதுதானே ஒரு போராளிக்கும் புத்திசாலிக்கும் அழகு. அதற்காக நான் ஒன்றும் புலி வீரனும் கிடையாது அதிபுத்திசாலியும் கிடையாது. எல்லாவற்றையும் மறந்து யானைக் கதை ஆட்டிலெறி தாக்குதல் களம் போலவும் மல்டி பெரல் அடி பெற்ற நிலம் போலவும் உள்ளம் அதிர்ந்து மௌனிக்க, எல்லாம் வெட்ட வெளியாகி பொட்டல் நிலமாகித் தெரிந்தது.

எல்லாச் சிர்தனைகளும் என்னாஸ் களும் உணர்வுகளும் அமைதி கொண்டன. குருடன் யானை பார்க்கப் போனான். இது எப்படிச் சரியாகும். அவன் குருடன், எப்படி அவனால் யானை பார்க்க முடிந்தது? இது பிழையான விசயமல்லவோ, அப்படியிருக்க எல்லோரும் கிடைத் து குருடன் யானை பார் த் தான் என் ரே எழுதுகின்றார்கள், சொல்கிறார்கள். சரி அதை, யானை பற்றி அறியப் போனார்கள் என்று நாம் மாற்றிக் கொள் வோம். அல் லது இலகுவாக விளாஸ் கிக் கொள்வதற்காக “பார்த்தல்” என்ற சொல் எடுத்தாளப்பட்டது என்று அதைப் பெரிது படுத்தாது விட்டுவிடுவோம்.

யானையைப் பற்றி எப்பரிசித்துச் சொன்ன எல்லாக் குருடர் களும் மடையர் களா? அல் லது விசயம் தெரியாதவர்களா? குறைபுத்திக்காரர்களா? எஸ்.பொனைப் போல “அது அவர்களின் தவறல் அதாவது சுவர் போல என்றதோ சளகு போல என்றதோ துடைப்பம் போல என்றதோ, அது அவர்களின் எப்பரிசம். அவர்கள் விளாஸ்கிக் கொண்ட விதம் அப்படி” என்று மன்னித்துவிட என்னால் முடியவில்லை. மடையர்களின் கருத்தை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமோ? மன்னிக்கலாம் ஆனால் எப்படி அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

யானை பற்றிய தேடல் செய்த குருடர்களில் ஒருவராவது புத்திசாலி இல்லையா? அல்லது ஒரு புத்திசாலிக் குருடன் கூட யானை “பார்க்கப்” போகவில்லையா? எல்லாக் குருடனும் ஒரு பகுதியைத்தானா எப்பரிசிக்க வேண்டும். யானையின் காதைப் பிழித்தவன் சளகு என்றான், செவியைப் பிழிக்கும் போது அதைத் தடவி உருவகப்படுத்திக் கொள்ளும் போது காதின் தொடர்ச்சியாக வரும் தலை,

தந்தம், தும்பிக்கை எதையும் அவன் தடவிப் பார்க்க வில்லையா? சரி அவன்தான் அறிவில் காதவன் மடையன். மற்றவன் கூட அந்தப் பெரிய யானையின் வாலை மட்டும்தானா ஸ்பரிசிக்க வேண்டும்? அதன் மேனியைத் தடவியவன் முன்னும் பின்னும் மேலும் கீழும் தடவ வாய்ப்பிருந்ததே அவனாலும் அதைச் செய்ய முடியாமற் போயிற்றா? ஆனாலும் ஒரு விடயம் புரிந்தது. யானைக் கதை பொதுவாக முழுமையாகச் செய்யப்படாத ஒரு விடயத்தை அரைக்கறையாக விளக்கும் செயற்பாட்டிற்கு உதாரணமாக பயன்படுத்தப் படுகின்ற முழுமை பெறாத அவசரத்தில் எடுத்தாளப்பட்டவான்று.

அப்போது யாரும் எதிர்க் கேள்வி கேட்காததால் பல முறைகளிலும் பிரயோகிக்கப்படலாயிற்று. இப்போதுள்ள நமது சட்டங்கள்போல். யானையை ஸ்பரிசித்தவர்கள் அறிவிழிகள் என்று ஒரே வசனத்தில் நிராகரித்தாலும் அதற்குள்ளால் நாம் ஏதோவான்றை நியாயப்படுத்திக் கொள்கின்றோம். அதுதான் அவனது அறிவுமட்டம், அதனால் மன்னித்து விடுவோம், என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கின்றோம். அறிவிலிகள் பார்த்த யானை கூட இப்படித்தான் இருக்கும் சளகு போலவும் சுவர் போலவும். அதற்கு குருடன் பார்க்கத் தேவையில்லை. இந்தக் கதையில் குருடனைப் பார்க்க வைத்த பெருமை நமக்குத்தான் உண்டு.

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது தம்பியொருவன் கேட்டான். அண்ணா உனக்கு குருடன் பார்த்த யானைக் கதை தெரியுமா? என்று. நான் ஆம் என்றேன். மீண்டும் அதே வேகத்தில் அவன் திருப்பிக் கேட்டான், குருடன் எப்படி பார்க்க முடியும்? என்று!

என்னிடம் விளக்கக் குறிப்புகள் இல்லை போலியான வார்த்தைகளால் அவனின் நியாயமான கேள்வியை வலுவிழுக்கச் செய்ய நான் தயாரில்லை. “அதுதானே குருடன் எப்படி பார்க்க முடியும்?” என்றேன். அவனுக்கோ ஏக திருப்தி. நான் கதை சொல்ல முன்னமே அவன் கதையை அறிந்திருக்கவும் கூடும் அல்லது தலைப்பே அவனது சிந்தனையைக் கிளரிவிட்டிருக்கவும் கூடும். என்ற பல்வேறு எண்ணங்கள் எனக்குள் முகாமிட்டது. சிலவேளை அவனுக்கு கதையே தெரியாமல் இருக்கவும் கூடும். ஏதோ நான் உரையாடிக் கொண்டிருப்பது புத்தாயிரத்தில் பிறந்த ஒருவனுடன் அல்லவா என்னைவிட அவனது அறிவு வீச்சு கணதியாய்த்தான் இருக்கும்.

இப்போது நானும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும், நான் கதை செய்யப்பட்ட விசயமும் யானை. நிறையைக் குருட்டகள், அவர்கள் பல வடிவங்களில் புனராய்வுக்காரர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைக் காவலர்கள், மனித உரிமைப் போராளிகள், போலிசார், அரசாங்கம், பொதுமக்கள், எல்லாவற்றையும் தாண்டி எனது நண்பர்களும் உறவினர்களும், ஆகி தமது ஸ்பரிசித்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னைக் குத்திக் கிழிப்பதில்தான் எத்தனை சுகம் அவர்களுக்கு.

சென்னைக்குப் போயிருந்த போது ஒரு நீண்ட உரையாலுக்குப் பின்னர் அறிவுமதி சொன்னார் “தம்பி கவனமாக இரு உண்ணை நான் விளங்கிக் கொள்கின்றேன், நீ எங்கு போய் நிற்பாய் என்று விளங்குகிறது, உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் நீ நிறையச் செய்ய வேண்டியிருக்கு, உன்னைச் சூழ நிறைய மாயக் கண்கள் இருக்கின்றன. அவற்றை நீ அடையாளம் காண்முடியாது.

அவர்களைக் கண்டு கொள்வது உனது புத்திசாலித்தனம். உனக்கு நான் என்னால் முழுந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்”.

அவஸ்திரேவியாவிருந்து ஒருவர் வந்தார். அவரது பெயர் பிரோள் குரோசோவ். அவர் வந்தது வியாபார நிபித்தம். அவருடனான நீண்ட உரையாடலுக்குப் பின்னர் சொன்னார், ‘சோதரனே கவனமாக இரு காற்றைப் போல செயற்படு, காற்றின் அசைவை உணர முடியும் அடையாளத்தைக்காண முடியாது. உலகின் எல்லாவற்றையும் யாரோ என்கிறுந்தோ தீர்மானிக்கிறார்கள் அவர்களின் அனைத்திற்கும் நாம் அசைந்தாக வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறார்கள். சர்வதேசம் என்பது என்னையும் உன் னையும் ஒதுக்கிவிட்டு திட்டமிடவில்லை, எனவேதான் கவனம் தேவை. வாழும் காலம் பெறுமதியானது அதைக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உனக்கு என்னால் முழுந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்’.

உலகின் கிரண்டு துருவங்களில் உள்ள மனிதர்கள் ஆனால் ஒரே சிந்தனை, மொழி, இனம், சமயம் கடந்து நல்ல உள்ளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாய்தான் சிந்திக்கும். இப்போது எனக்கு எங்கிருந்தோ பல்லாயிரம் பேரின் தைரியம் ஒருமித்து என்னில் குதிகாண்டது போன்ற உணர்வு. எதைப் பற்றிய பயமும் கொஞ்சம் கூட இல்லாத தன்மை, நான் யார்? இந்த உலகில் எனது பணியென்ன? எப்படிப்பட்ட ஒரு செயற்பாட்டுத் தளத்தை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? எனது சிந்தனையை எப்படிக் கட்டமைக்க வேண்டும்? எப்படியான நபர்களை எனது இயங்கு

தளத்தினுள் அனுமதிக்க வேண்டும்? இப்படி நிறையக் கேள்விகள் என்னை தொடர்ந்து பதில் தேட்டு ஊனமாக கொண்டே இருக்கின்றன.

மற்ற மனிதர்களைப் போல நான் ஒரு வரட்டுத் தளத்தில் நின்று கொண்டு எங்கெங்கோ இருந்து கிள் எியெடுத்தவைகளைக் கோர்த்துக் கொண்டு அனுபவப்பட்டது மாதிரி கதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது போல யாரோ எழுதியவைகளைப் படித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு உந்தித்தளப்பட்டு களத்தைத் துணியாது மட்டமையில் காரியமாற்றவும் தயாரில்லை. என்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகவே நான் புரிந்து கொள்கின்றேன். எனவே எனது செயற்பாட்டுத் தளத்தைத் தீர்மானிப்பது ஒன்றும் கஷ்டமான காரியம் கிடையாது. சிறை வாழ்க்கை கற்றுத் தந்தவை மிக ஏராளம். எனக்கு மிகவும் திருப்தியாய் ஒன்று புரிந்தது நான் மரணிக்கச் சித்தமாக இருக்க வேண்டும் அது வரைக்கும் நானும் எனது செயற்பாடுகளும் யானை, பார்ப்பவர்களைப் பற்றிக் கவனியில்லை அவர்கள் குருட்டகள்.

21.01.2012- 22.00 மணி



# ஸேந் வள்ளுவனாது! இயுதற் புர்ணாகைதடிய்!!

இந்த முலாமலூக்க ஒன்றும் கூரியாது! அதற்காக ஒன்றையும் கூறின்து கொள்ளாமல் விட முடியுமா? 1985 ஏப்ரல் 29ம் தீவிதி கிழவின் தங்கத விடுதலைப் போராளிக் குழுவான்றினால் படிஞ்சாலை செய்யப் பட்டார். வெப்போயின் நேரும் பாதிப்பின் ஒரு அடையாளச் சிகிச்சைக்க தங்கதமிழுங்கு அநாதநுயாகியும் கலவிலில் உரவுமிழுங்கவில்லை.

காவுத்தமுனை அரசினர் முன்னில் கலவன் பாசாலையிலிரும் (பேபோகதூய அல்லாமன் வித்தியாலையும்) கம்பவார-ய-ப்போஹன முன்னில் வித்தியாலையிலிரும் ஆரம்பக்கல்லி, பின்னர் ஒரு வருடம் மன்னாலை அல் முபாக் மத்திய கண்ணுரி, பின்னர் மத்துமா எவ்விதேசுப் பாசாலையில் க.பா.த (சா.த) வனாகாக் குற்றார். 1992கில் இந்து 2004 வரை மாலைக் குமிலில் அநாமுத நிலையத்தின் அனுராகானப்படினேயே கற்றுக் கூடுமுக் கைகளைத் தொடரந்தார். 2000ஆம் ஆண்டு பேருவாலை ஜாமிய்யா நால்மிய்யாவில் சேர்ந்த வீர் 2002க் குற்று தந்து தந்துவத்து நூகார்த்தமாக SIM-Production எனும் நிறுவனத்துக்குத் தோற்றுவிட்டார். 2004ல் அக்கிளிச் சுவாசம் எனும் பாடல் விட்போ அப்பத்தை தயாரித்து வளரியிட்டார். நல்மிய்யா நிருவாகத்து, ன் முரண்ப்பட்டதானால் வீரின் கற்றலுக்கு நிறுவாகம் தடை விதிக்க 2004களில் வீரே அங்கிருந்து வளரியிடுவார். தனது வாழ்வில் பெரும்பொரு நால்மிய்யாவை கிடைத்துவே விட்டதுதான் என்று சொல்லும் வீர் 2004கிறுத்தினில் ஏற்பட்ட அசாதாரண கூழ்நிலை காரணமாக குவைத்துக்கு புலம் பெயர்ந்தார். பின்னர் நாடு திரும்பி 2006களில் போகானப்பட சுல்கலைக்கழகத்தின் வெளி வரியு கலைமாஸிப்பட்டப்படியெப்பை பூர்த்திவிட்டார். உள்ளியலில் முதுகலைப் பட்டப்படியைப் பெற்றுவாய்வு செய்யப்படவில்லை.

வெஷ்ட தீவினால் குமகர்த்த தயாரிப்பக் கூடாக தீவுவரை 12 ஆவணப் பார்க்கலையும் அழுதம் இறுவட்டு சுகுசிக்கவின் கூரு தீழுக்கள் யும். மொழியெரிய்புக் கார்டுகள் இரண்டும், 11 திரும்பாக்களையும். தீ நிழல் எனும் ஒரு திரைப்படத்தினைப் பளவியிட்டுள்ளார். கீதில் ஒரு குறும்படங் க்களை கியக்கிடுவார். ஏனொயலைவுக்கு தயாரியானார். தீ நிழல் விளக்கவின் முதல் முன்னில் தீங்கப்படம்

பயான் பீம் கிழேவு இன்புரோவான்டுதி பலோன் ஆசிபவாரின் புலையெரிச்சிலூட்டு 2009களில் சினமா தொடர்யான யெந்சிபிலைன் நினைவு செய்த வீரர் எனதும் ஒரு படியாகச் செய்ய வேண்டுமென்றும், முன்னுடைய எழுத்துகள் சொன்னாமல்லை. சம்ராம் செய்து கொள்ள முழுப்பலை எதையும் முக்கியமாக்கார். போல சொன்னவிலேவேற்று ஒத்துவிருப்பு போல

ஏாவினா வெறிப்